

ஏதுவுகாதல்



ஜவான் டர்ஜனீஸ்

ஆசிரியர்

ஞ வி ய இலக்கியத்தில்
ஐவான் டர்ஜூஸ் முதன்மை
ஸ்தானம் வகிக்கிறார்.
மாஸ் கோ, பெர்லின்,
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
ஆகிய சர்வகலாசாலைகளில்
படித்தவர். ஸார் மன்னரின்
ஆட்சியின்போது இவர் பாரி
ஸ்கூல்க்கு சென்றுவிட்டார். இவர்
ருடைய புகழ் பெற்ற நாவல்கள் பல
பிரெஞ்சு மொழியில்
வெளிவந்துள்ளன. ‘தந்தை
மார்க்ரூம் புதல்வர்க்ரூம்,
புகை, வெர்லின் சாயல்,
ஆன் தி எவ்’என்னும் நாவல்கள்
டர்ஜூஸ் வுக்குப் புகழைத்
தந்தன. இவருடைய நாவல்களில்
ருஷிய மக்களின் சோக
வாழ்க்கையைத் தெளிவாகக்
காணலாம்.

‘முதற் காதல்’ என்னும் இந்த
தச் சிறு நாவலில் காதலின்
விசித்திரப் போக்கைப் புதிய
முறையில் சித்திரிக்கிறார்.


‘இலங்கையர்கோன்’ இந்த
அருமையான நூலை இனிய
தெளிவான நடையில் மொழி
பெயர்த்திருக்கிறார்.

1/100
1974

முதற் காதல்

ருஷிய ஆசிரியர்

ஜவான் ட்ரீஸ்வரீ



தமிழாக்கியவர்

‘இலக்கப்பர்கோன்’



கலை மகள் காரியாலயம்
மயிலாப்பூர் :: சென்னை-4

உரிமை பதிவு]

[விலை அணு 10]

முதற் பதிப்பு — 1942

இரண்டாம் பதிப்பு — 1955

PRINTED AT THE MADRAS LAW JOURNAL BRANCH PRESS,
TIRUVIDAIMARUDUR.

முன் நுரை

காதலென்னும் உணர்ச்சியைப் புலவர்களும் எழுத்தாளர்களும் படுத்திவைத்திருக்கும் பாடு சொல்ல த்தரமன்ற. கவிதையிலும் கதையிலும் காதலின் விசித்திர விளையாட்டுக்களை முக்கியமாக வைத்துக்கொண்டு மேலே வர்ண விஸ்தாரங்களால் புஷ்டிப்படுத்தி அமைப்பதே அறிவாளிகளின் தொழிலாகினிட்டது. ஆயினும் அது பழைய அடையவில்லை; புதிய பொருளாகவே, நித்திய யெளவன்தோடு புலவர்களுடைய இலக்கிய சிருஷ்டியிலே பரிமளித்துக்கொண்டு நிற்கிறது. ஆங்கிலக் கவிஞர்கள் தன் நாட்டுக்கேற்ற போக்கிலே காதற்கதையைப் புனீந்து மகிழ்ச்சிக்கிறார்கள்; தமிழ்க் கவிஞர்கள் தன் நாட்டுக்களாவுக்காதலைக் காவியம் செய்கிறார்கள். இப்படியே காலத்தாலும் இடத்தாலும் காதலின் விசித்திரப் போக்குகள் பல பலவாக விரிந்து மலர்கின்றன. இந்த ‘முதற் காதல்’ அந்த விசித்திர வகைகளிலே ஒன்று.

வீணாஸைப் பலர் காதலிக்கிறார்கள். ஒரு பிரபு, ஒரு கவிஞர், ஒரு சூமரன், அவனுடைய தங்கை பெட்ரோவிச் யாவருக்கும் அவள் காதற்பொருளாக இருந்தாலும் அவள் நெஞ்சம் பெட்ரோவிச்சினிடம் தளைப்பட்டு விடுகிறது. தேவரகசியமாக இருக்கிறது அது. மற்றவர்கள் அவள் விழியொளியிலே சொக்கி நிற்கின்றனர். அவர்களை அவள் ஆட்டிவைத்து வேலை வாங்குகிறார்கள்; அலட்சியமாக நடத்துகிறார்கள். ஆனாலும் அவர்கள் அவள் பாதத்தில் விழுகின்றனர். இவையெல்லாம் காதலால் நிகழ்வனவாக அந்தப் பேதையர்

எண்ணி மகிழ்கின்றனர்! ஆனால் அவள் உள்ளமோ மறைவிலே பெட்ரோவிச்சின் அடியிலே கிடக்கின்றது.

கதை சொல்லும் விலாட்மீர் தான் காதலிக்கும் ‘முதற் காதலி’ தன் தந்தையைக் காதலிக்கும் அற்புத்ததைக் கண்டு வியப்பட்டென்று. அவன் தந்தை அவளை அடக்கி ஆளுகிறார், சவுக்கினால் அடிக்கிறார். அவள் அடிபட்டு ரத்தம் வழியும் கையை முத்தமிட்டுக் கொள்ளுகிறார். அப்போதுதான் காதலின் உண்மையாற்றலை விலாட்மீர் அறிந்து வியக்கிறார். ‘உண்மையான அன்பு உண்டானால் எதையும் சகித்துக்கொள்ளலாம் போலும்!’ என்று எண்ணுகிறார். அந்த மகத்தான் காதலின் முன் தன் காதல் குழந்தை விளையாட்டுப்போல் இருப்பதை உணர்கிறார்.

வினைடாவின் காதல் நிறைவேறவில்லை. பெட்ரோ விச் அவளை மணக்கமுடியவில்லை. அவர் இறந்து போகிறார். வினைடா யாரையோ பேருக்கு மணம் புரிந்துகொண்டு பிராண்ஸை விடுகிறார். ‘ஒரு வேளை தன் மரணத்திலும் என் தகப்பஞ்சைரத் தேடி னாலோ? அவரை விட்டு அவளால் இக்கொடியவாழ்வைத் தனியே சகித்துக்கொண் டிருக்க முடியவில்லை போலும்?’ என்று விலாட்மீர் சொல்லி உருகுகிறார். அவன் காதல் பக்தியாக மாறிவிடுகிறது.

ருஷியா தேசத்துப் பிரபல ஆசிரியராகிய டாஞ்ஜனீவ் எழுதிய இந்தச் சிறுகதையை ‘இலங்கையர்கோன்’ தெளிந்த இனிய நடையிலே மொழி பெயர்த்து உதவி பிருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி உரியது.

பதிப்பாளர்.

முதற் காதல்

அத்தியாயம் 1

1833-ஆம் வருஷத்துக் கோடைக் காலத்தில் இது நடந்தது. அப்பொழுது எனக்குப் பதினாறு வயது.

கோடைக் காலத்தில் எங்கள் சொந்த ஊராகிய மாஸ்கோவில் வாழ்வது சிரமமாக இருந்தபடியால் என் தாய் தந்தையர் மாஸ்கோவிற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வீடு பேசி அதில் வாசம் செய்து வந்தனர். நான் ஸர்வ கலாசாலையில் சேர்வதற்கு இன்னும் காலம் இருந்தபடியால் நானும் அவர்களோடு வசித்து வந்தேன்.

எங்கள் வீட்டிற்கு எதிர்ப்புறத்தில் பெயர் போன ‘நேஸ்துச்சினித் தோட்டம்’ என்ற பூந்தோட்டம் இருந்தது. எங்கள் வீட்டிற்கு அருகிலும் ஒரு சிறு பூந்தோட்டம் இருந்தது.

ஸர்வ கலாசாலையில் சேர்ந்து கொள்வதற்குத் தயார் செய்தேன் என்ற பெயர்தான்; ஆனால் நான் படிப்பில் அதிகச் சிரத்தை கொள்ளவில்லை. என்ன அவசரம்? எனக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்த அந்தத் துங்கு முஞ்சிப் பிரெஞ்சுக்காரன் போன பிறகு என் சுதந்திரத்தைக் கட்டுப்பாடு செய்ய எவரும் முயலவில்லை. அப்பா என்னைச் சிரத்தை இல்லாத ஒருவிதமான அன்போடு நடத்தி வந்தார். நான் ஒரே

பின்னையாக இருந்தும் அம்மா என்மேல் அவ்வளவு அக்கறை கொள்ளவில்லை. அவருக்கு வேறு தொல்லைகள் நிறைய இருந்தன.

அப்பாவுக்கு நாற்பத்திரன்டு வயது. ஆனால் அவருடைய அழகும் பலமும் அப்படியே இருந்தன. அம்மா அவரிலும் பத்து வயது முத்தவள். காதல் என்பது இல்லாமல், வேறும் பணத்திற்காகவே அப்பா அவளை விவாகம் செய்துகொண்டார். அதனால் அம்மாவின் வாழ்க்கை கவனி நிறைந்ததாக இருந்தது. சுதா கலவரம் அடைந்தவளாகவும், கோபம் போருமை முதலியன் கொண்டவளாகவும் காணப் பட்டாள். ஆனால் இந்த உணர்ச்சிகளில் ஒன்றையும் அவள் என் தகப்பனார் முன்னிலையில் காட்டிக் கொள்வ தில்லை. அவருக்கு அவளைப் பற்றிப் பயம். அவச் எங்கேரமும் பாராமுகமாகவும், கடினசித்தம் உடைய வராகவும் நடந்துகொண்டார். சுருங்கச் சொன்னால், என் தகப்பனாரைப் போன்ற தன்னம்பிக்கை நிறைந்த, அமைதியான, அதிகார தோரணை கொண்ட மனிதரை நான் இதுகாறும் கண்டதில்லை.

அந்த வீட்டில் வாசம் செய்ய ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களையும் என்னால் ஒரு பொழுதும் மறக்கமுடியாது. பகல் வேளைகளில் நான் ஒரு புஸ்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பூந்தோட்டத்திலும், அதற்குமுன்னால் இருந்த நெஸ்குச்னித்தோட்டத்திலும் உலாவித் திரிவதுண்டு. புஸ்தகம் சம்மா என் கையில் தூங்கிக்கொண்டு இருக்கும். நான் அதைத் திறந்து பார்ப்பதுகூட இல்லை. கில வேளைகளில் எனக்குத் தெரிந்த பாட்டுக்கள் சிலவற்றை உரக்கப் பாடுவேன்.

எனக்கு எத்தனையோ பாடல்கள் மலப்பாடமாய்த் தெரிந்திருந்தன.....என் ரத்தம் குழுறிக்கொண்டிருந்தது; என் மனம் எதையோ குறித்துச் சதா எங்கிக்கொண்டிருந்தது. ஆ! அந்த ஏக்கத்தில்தான் எவ்வளவு இனிமை, எவ்வளவு பைத்தியக்காரத்தனம்! கான் எதையோ குறித்துப் பயப்படுவதுபோலவும், எதையோ குறித்து ஆச்சரியப்படுவதுபோலவும் இருந்தேன். என் உள்ளம் எந்நேரமும் எதையோ எதிர் பார்த்துத் தவித்துக்கொண்டிருந்தது. விளக்கைச் சுற்றிச் சுற்றி வட்டமிடும் விட்டில் பூர்க்கிளைப் போல என் சிந்தனை கரும் ஏதோ ஒர் இனிமையான எண்ணத்தைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தன. அர்த்தமற்ற பகற்கனவகரும் துயரம் விறைந்த யோசனை கரும் என்னை வதை செய்தன. சில வேளைகளில் நான் கண்ணீர் விட்டு அழுததும் உண்டு. ஆனால் இடை மிடையே, ஒர் இசை கலந்த பாட்டைக் கேட்டவுடனே, மாலை வேளையின் அற்புதமான அழுக்காட்கி ஒன்றைக் கண்டவுடனே பொங்கும் இனமையும், உயிர் வாழ்வின் மேல் உள்ள மோகமும் என் துயரத்தைத் தயும் கண்ணீரையும் மீறிக்கொண்டு தலைகாட்டின.

என்னிடம் ஒரு குதிரை இருந்தது. அதன்மேல் ஏறிக்கொண்டு சில வேளைகளில் நான் நெடுநேரம் உல்லாசமாகச் சவாரி செய்வதுண்டு. அச்சமயங்களில் என்னை ஒரு போர்வீரனுக்கப் பாவித்துக்கொண்டு புள்ளாங்கிதம் அடைவேன். காற்று மனோகரமாக என் காதுகளில் உராய்ந்துகொண்டு செல்லும். அகன்ற ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பேன்; அதன் பரந்த நிறத்தையும் பிரகாசத்தையும் என் உள்ளம் அப்படியே மலர்ந்து கிரகித்துக்கொள்ளும்.

அந்தக் காலத்தில் பெண்ணின் சாயலோ அல்லது காதல் என்ற உணர்ச்சியின் சுவையோ என் மூளையில் பூரண வடிவு பெற்றுத் தோன்றவில்லை. ஆனால் பெண்மை தோய்ந்த, நாணம் கலந்த, மதுரமான, புதுமை நிறைந்த ஏதோ ஓர் ஆவல், ஒரு முன்னறிவிப்பு அரை குறையாக என் நினைவுகளி லும் உணர்ச்சிகளி லும் தேங்கி மறைந்து கிடந்தது. இந்த ஆவல், இந்த முன்னறிவிப்பு, என் ஒவ்வொரு சுவாசத்திலும், என் நரம்புகளில் தெறித்தோடும் ஒவ்வொரு துளி ரத்தத் திலும் கலந்து என்னை முற்றும் விழுங்கி இருந்தது. அந்த ஆவல் முற்றப் பெறவேண்டிய தினமும் சமீபித்தது.

நாங்கள் சூடியிருந்த வீட்டிற்கு அருகில் வேறு இரண்டு சிறிய வீடுகள் இருந்தன. அவைகளில், இடது பக்கத்து வீடு கடுதாசி உற்பத்தி செய்யும் யந்திரசாலையாக உபயோகப்பட்டு வந்தது; வலது பக்கத்து வீடு காலியாக இருந்தது. நாங்கள் சூடிவந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள், அந்த வலது பக்கத்து வீட்டின் ஜன்னல்கள் திறந்தன; யாரோ பெண்கள் உள்ளிருந்து எட்டிப் பார்த்தார்கள். ஆமாம். அந்த வீட்டிற்கு யாரோ புதுக் குடித்தனம் வந்திருந்தார்கள்.

அன்றிரவு சாப்பிடும்பொழுது அம்மா, “அந்த வீட்டிற்குக் குடிவந்திருப்பவர்கள் யார்?” என்று எங்கள் பெரிய வேலைக்காரனிடம் கேட்டாள். அதற்கு அவன் கூறிய பதிலைக் கேட்டுவிட்டு, “ஆ, ஸாலியேக்கின் சீமாட்டியா, அவனுடைய பெயர்? யாரோ வறிய சீமாட்டியாக்கும்!” என்றால்.

“அவர்கள் வாடகை வண்டி வைத்துக்கொண்டு வந்தார்கள். அவர்களிடம் சொந்த வண்டி இல்லை. அவர்கள் கொண்டு வந்த வீட்டுப் பண்டங்களும் மிகக் கீழ்த்தாமானவை”, என்றான் பெரிய வேலைக்காரன்.

“ஆஹா, அதுவும் நல்லதுதான்” என்றான் அம்மா. அப்பா அவனை எரித்துவிடுவது போல் ஒரு பார்வை பார்த்தார். அம்மா வாயை மூடிக்கொண்டு மௌனமாகி விட்டான்.

ஆமாம், ஸாவியெக்கின் சீமாட்டி பணக்காரியாக இருக்கமுடியாது. ஏன் என்றால், அவர்கள் வீடு தாழ்ந்த கூரை உடையதாகவும், பழுதடைந்ததாகவும் இருந்தது. சாதாரணமான நிலைமையில் இருப்பவர்கள் கூட அப்படியான ஒரு வீட்டில் குடியிருக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அச்சமயம் நான் அவர்களைப்பற்றி அதிகச் சிரத்தை கொள்ளவில்லை. அந்தச் செய்தியை ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விட்டுவிட்டேன். அவர்களுடைய ‘சீமாட்டி’ப்பதவிகூட என்னை வசீகரிக்க வில்லை.



அத்தியாயம் 2

எக்கள் தோட்டத்தில் பல காகங்கள் கூடு கட்டி இருந்தன. அவை கரைந்த குரல் சகிக்க முடியாமல் இருந்தது. அதனால் நான் ஒவ்வொரு மாஸையிலும் அவைகளை விரட்டுவதற்கு என் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு தோட்டத்தில் உலாவி வருவது வழக்கம். அன்றம் வழக்கம்போல் உலாவி வரும் பொழுது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கும் அடுத்த வீட்டுத் தோட்டத்திற்கும் இடையில் உள்ள தாழ்ந்த வேலியருகில் வந்ததும் யாரோ பேசம் குரல் கேட்டது. நிலத்தில் பதிந்திருந்த என் கண்களை அடுத்த வீட்டுத் தோட்டப் பக்கமாகத் திருப்பினேன். ஆ! என்ன ஆச்சரியம்! எனக்குச் சிறிது தூரத்தில் பூஞ்செடிகளுக்கிடையில் பூங்கொடிபோல் ஒல்கிய உருவத்தோடு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் கோடிட ஒரு ரோஜா வர்ண நெட்டங்கியையும், தலையில் ஒரு வெண் பட்டு லேஞ்கியையும் அணிந்திருந்தாள். அவளைச்சுற்றி நான்கு ஆடவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண் அவர்கள் ஒவ்வொருவருடைய நெற்றியிலும் ஏதோ ஒரு டுவினால் “பட் பட்” என்று அடித்துக்கொண்டிருந்தாள். அந்தப் பூவின் பெயர் எனக்கு மறந்து போய்விட்டது. சிறு பிள்ளைகளுக்குத்தான் அது தெரியும். அந்தப் பூவை ஏதாவது ஒரு கடினமான பொருளின்மேல் அடித்தால் அது “பட்”

என்று வெடித்துத் திறந்துகொள்ளும். அப்படி அந்தப் பெண் அடித்தபொழுது, அவருடைய ஒவ்வொர் அங்க அசைவிலும் முகச சாயலிலும் பழிப்பும், தடுக்கும், பரிவும் நிறைந்த ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பது போல் எனக்குப் பட்டது. அவருடைய அழுகைக் கண்டு நான் அப்படியே பிரமித்துப் போய்விட்டேன். என் பிரமிப்பில் அப்படியே வாய்விட்டுக் கூவினிடுவேன் போல் தோன்றியது. அந்த அழுகை காந்தள் விரல்கள் என் நெற்றியிலும் ஒரு தரம் படுவதற்கு உலகில் எதை வேண்டுமொன்றும் கொடுத்துவிட நான் சித்தமாயிருந்தேன். என்னை அறியாமல் என் கையில் இருந்த தப்பாக்கியும் நழுவிக் கீழே விழுங்கு விட்டது. என் கண்கள் இரண்டினாலும் அந்தத் தெய்வ மோகினியை விழுங்கி விடுவேன்போல் மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டு நின்றேன். மென்மையான காற்றில் துவரும் பூங்கொடி போன்ற மேனி, அழுகை கழுத்து, கைகள், வெள்ளை வேஞ்சியின் கீழ் ஒழுங்கின்றிப் புராம் தலை மயிர், பாதி மூடப்பட்டிருந்த அகன்ற கண்கள், அவற்றின்மேல் விஸ்வளைத்து நிற்கும் கரிய புருவங்கள், மென்மையான சிவந்த கண்ணங்கள்

“யாரையா நீ? முன் பின் அறியாத இளம் பெண்களைப் பார்த்து இப்படி விழியைப் புரட்டிக் கொண்டு நிற்கிறோயே!” என்று ஓர் ஆண்குரல் கேட்டது.

நான் திடுக்கிட்டு விட்டேன். வேலியருகில் ஒரு மனிதன் — அந்தப் பெண்ணைச் சுற்றிக்கொண்டு நின்ற நால்வருள் ஒருவன் — என்னை ஏனாம் செய்வதுபோல் பார்த்துக்கொண்டு நின்றான். அந்தக் கணத்தில் அந்தப் பெண்ணும் என் பக்கமாகத் திரும்பினான். தேச விளையாடும் ஒரு முகத்தில் இரண்டு பெரிய கண்கள்;

திடீரென்று அவருடைய முகம் சலமை அடைந்து சிரித்தது. வெண்பற்கள் மின்னின. புருவங்கள் மேலெழுந்தன. நான் முகம் சிவக்க, என் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு என் அறையை நோக்கி ஒடினேன்; இனிமையான சிரிப்பொலி என்னிட் தொடர்ந்து வருவதுபோல் தெரிந்தது. என் அறையை அடைந்ததும் என் முகத்தைத்தக் கைகளால் மூடிக்கொண்டு கட்டிலில் குப்புறப் படுத்தேன். என் இருதயம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. சங்கோசமும் சந்தோஷமும் மாறி மாறி என் மனத்தில் தோன்றின. நான் முன் ஒரு பொழுதம் உணர்ந்தறியாத ஒரு கிளர்ச்சி என்னைக் கெளவிக்கொண்டது.

சிறிது நேரம் கழித்து முகம் கழுவி, தலைவாரிக் கொண்டு தேநீர் அருந்துவதற்காகக் கீழ்மாடிக்குச் சென்றேன். அந்த இளம் பெண்ணின் உருவம் அப்பொழுதம் என் கண்களின் முன் ஆடிக்கொண்டிருந்தது. என் இருதயம் மட்டும் முன்போல் வேகமாக அடித்துக்கொண்டிருக்கவில்லை. ஏதோ இனிமையான ஒரு சிந்தனை என் உள்ளத்தை வருத்திக்கொண்டிருந்தது.

“என்ன சமாசாரம்? காக்கா ஏதாவது அகப்பட்டதா?” என்று என் தகப்பனூர் என்னைக் கேட்டார்.

அவருக்கு எல்லாவற்றையும் கூறினிடவேண்டுமென்று எனக்கு ஆவலாக இருந்தது. ஆனால் என் ஆவலை அடக்கிக்கொண்டு ஒன்றும் பேசாமல் என் பாட்டில் புன்னகை செய்துகொண்டிருந்தேன்.

அன்றிரவு என் படுக்கையில் ஏறிப் படுப்பதற்கு முன், ஒற்றைக்காலில் நின்றுகொண்டு முன்றுதரம்

“ஆச்சி பூச்சி” ஆடனேன். எனக்கு அவ்வளவு சந்தோஷம்! பிறகு என் தலைக்கு வாசனை மெழுகு போட்டுக்கொண்டு, படுத்து நிம்மதியாகத் தூங்கினேன். வைகறையில் கண்விழித்து, என் தலையை நிமிர்த்தி ஒரு தரம் பரமானந்தத்தோடு சுற்ற மூற்றும் பார்த்தேன். மறபடியும் அப்படியே படுத்துத் தூங்கினேன்.



அுத்தியாயம் 3

காலையில் சித்திரையை விட்டு எழுந்ததும் ‘அவருடைய பழக்கத்தை எப்படிச் சம்பாதிக்கலாம்?’ என்பதுதான் என் முதல் யோசனையாக இருந்தது. தெனிர் அருந்திய பிறகு, நான் ஸாவியெக்கின் சீமாட்டியின் வீட்டிற்கு முன்னால் இருந்த பாட்டையில் குறக்கும் நெடுக்குமாக நெடுநேரம் உலாவிக் கொண் டிருந்தேன். அவர்களுடைய ஜன்னல்களைத் தொலைவில் நின்றபடி அடிக்கடி உற்றநோக்கினேன். ஒரு தரம் அப்படி நோக்கும் பொழுது, முதல் நாள் மாலையில் நான் கண்ட பெண்ணின் முகம் ஜன்னலில் தெரிவது போல் மனப்பிராந்தி அடைந்து, திடுக்கிட்டுக் கலவரத் துடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

எப்படியும் அவளது பழக்கம் செய்துகொள்ள வேண்டும். எப்படியும்..... ஆனால் எப்படி? கேற்று மாலையில் அவள் என்னைக் கண்டு சிரித்த காட்சி அப்படியே என் மனக்கண்முன் எழுந்தது. ‘அவளைப் பழக்கம் செய்துகொள்ளும் வழி என்ன?’ என்று நான் என் தலையை உடைத்துக்கொண் டிருக்கும் சமயத்தில் என் நல்லுமே குறக்கிட்டு, என் ஆசையைப் பூர்த்தி செய்வதற்கேற்ற ஒரு வழியை உண்டுபண்ணியது.

ஸாவியெக்கின் சீமாட்டி அன்று காலையில் ஆம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அழுக்கடைந்த காகிதத்தில் அலங்கோலமான எழுத்துக்களில்

எழுதப்பட்டிருந்தது அக்கடி தம். அதில், தான் அம்மாவை வந்து பார்க்க விரும்புவதாகவும், அம்மா விற்குச் சௌகரியமான நேரம் எது என்றும் கேட்டிருந்தாள். அம்மாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்பாவைக் கேட்கலாமென்றால் அவரும் அச்சமயம் வீட்டில் இல்லை. ஒரு 'சோட்டி'யின் கடிதத் திற்குப் பதில் எழுதாமல் இருப்பதென்றால், அது உசிதமன்ற. எப்படியும் எழுதித்தான் ஆகவேண்டும். ஆனால் எப்படி எழுதுவது என்பதுதான் அம்மாவிற்குக் கவலையாக இருந்தது. பிரெஞ்சுப் பாஷாயில் எழுதுவது அவ்வளவு நன்றாகத் தோற்றுவில்லை. ருவிய பாஷாயில் எழுதுவதென்றால் அம்மாவுக்கு ருவிய பாஷா இலக்கண அறிவு கொஞ்சம் மட்டந்தான்.

இந்த சிலைமையில் என்னைக்கண்டதும், அம்மாவுக்கு ஒரு பெரிய பாரம் தலையிலிருந்து இறங்கியதபோல் இருந்தது. கடிதம் எழுதாமல் என்னையே நேரில் ஸாவியெக்கின் சோட்டியிடம் அனுப்பத் தீர்மானித்தாள். மறநாள் மத்தியான்னம் ஒரு மணிக்கு வந்தால் தனக்குச் சௌகரியப்படும் என்று அவர்களிடம் கூறிவிட்டு வரும்படி என்னை ஏவினான்.

என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தேடிப் போன மருந்துக் கொடி.....! என் சந்தோஷத்தை வெளியிற் காட்டிக்கொள்ளாமல், விழைவாக என் அறைக்குச் சென்று, நான் வழக்கமாக அணிந்து கொள்ளும் கோட்டு விஜார் முதலியவற்றைக் களைந்து விட்டு, நாகரிகமான நெக்டை, நீளமான கோட்டு முதலியவற்றை அணிந்து, தலைக்கு வாசனை மேழுகு பூசித் தலையை வரிக்கொண்டு, ஸாவியெக்கின் சோட்டி வீட்டை நோக்கிப் புறப்பட்டேன்.

அத்தியாயம் 4

சீமாட்டியின் வேலைக்காரன் என்னை அவள் உட்கார்ந்திருந்த அறையில் கூட்டிக்கொண்டு போய் விட்டான். அந்த அறையில் அங்கங்கே ஒவ்வொரு மூலையில் சிதறிக்கிடந்த உடைந்த நாற்காலி மேஜை முதலியன அவர்களுடைய ஏழைமை நிலையை எடுத்துக் காட்டின. ஜன்னஸ் அருகில் கை ஒடிந்த நாற்காலி ஒன்றில் ஸாவியெக்கின் சீமாட்டி உட்கார்ந்திருந்தாள். அவருக்கு வயது ஐம்பது இருக்கும். அவருடைய முகம் விகாரமாக இருந்தது. அவள் அணிந்திருந்த உடையும் அப்படியே. அவருடைய சிறிய விழிகள் என்னைக் கூர்மையாக உற்றப் பார்த்தன.

நான் சீமாட்டிக்கு வந்தனம் செலுத்தி, “தாங்கள் தாம் ஸாவியெக்கின் சீமாட்டியா?”, என்றேன்.

“ஆம், நான்தான். நீ யார், அடுத்த வீட்டுப் பெட்ரோலிச்சினுடைய மகனு?”,

“ஆம். நான் என் தாயிடமிருந்து தங்களுக்கு ஒரு சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன்”, என்று அம்மா கூறியதைச் சீமாட்டியிடம் கூறினேன்.

“சரி, நான் நாளை ஒரு மணிக்குக் கட்டாயம் வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சீமாட்டி மறுபடி என்னை உற்றப் பார்த்தாள். “உன் வயது என்ன?”, என்றாள்.

“பதினுறை” என்றேன் நான், திக்கிக்கொண்டு-
ஸாவியெக்கின் சீமாட்டி தன் சட்டைப்பையிலிருந்து ஏதோ அழுக்கடைந்த கடுதாசிகள் சிலவற்றை
எடுத்து, அவற்றைத் தன் முக்குக்கருகில் பிடித்துக்-
கொண்டு படிக்க ஆரம்பித்தாள். திமிரென்று அவள் என்-
பக்மாகத் திரும்பி, “கல்ல வயது; பதினுறைவயது; தயை
செய்து என் முன்னிலையில் சங்கோசப்படவேண்டாம்;
எனக்கு அது பிடிப்பதில்லை’’ என்றார்.

நான் அவளுடைய விகாரமான முகத்தையும்-
உடலையும் அருவருப்போடு பார்த்துக்கொண்டு நின்றேன்.

அச்சமயத்தில் அந்த அறையின் வேறொரு கதவு
திறக்கப்பட்டது. முதல் நாள் மாலை நான் தோட்டத்தில்-
கண்ட பெண் வாசலில் நின்றுகொண்டு இருந்தாள்.
அவளுடைய முகத்தில் ஒரு கேவிப்புன்னைக் காதல் தவழ்ந்து
கொண்டிருந்தது.

“இவள் தான் என்னுடைய மகள், வீணைடா”
அலேக்ஷாண்ட்ரோவ்னு. — வீனை, இவன் நம் அடுத்த
வீட்டுக்காரர் பெட்ரோவிச்சினுடைய மகன்.—அப்பா,
நான் அப்பொழுதே கேட்க மறந்து விட்டேனே:
உன்னுடைய பெயர் என்ன ?”, என்று கொட்டாள்
சீமாட்டி.

“விலாட்மீர்” என்றேன் நான்.

வீணைடா தன் தலையை ஒரு புறமாகச் சாய்த்துக்-
கொண்டு, தன் கண்ணிமைகளை மெதுவாக வெட்டிக்-
கொண்டு, அதே கேவி கலந்த புன்னைகடிடன் என்னைப்
பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“நான் ஸ்ரீமான் விலாட்மீரை நேற்றுமாலை
தோட்டத்தில் கண்டேன். நான் உன்னை ‘ஸ்ரீமான்’

என்று அழைய்ப்பது பற்றிக் கோபிக்க மாட்டாயே ?” என்று வினைடா என்னிக் கேட்டாள். வெள்ளி மணி கிணுகிணுப்பது போன்ற அவளுடைய சூரல் என்செவிகளில் கலகலத்துக்கொண்டு சென்றது.

“தயை செய்து அப்படியே அழையுங்கள்” என்று பதறிக் கொண்டு கூறினேன்.

“உனக்கு இப்பொழுது ஏதாவது வேலை இருக்கிறதா ?”

“இல்லை.”

“சரி, அப்படியானால், என்னுடன் வந்து கம்பளி பின்னுவதற்கு உதவி செய்யமுடியுமா ?”

அவள் தன் கண்களால் என்னிடத் தன் பின்னால் வரும்படி சமிக்ஞை செய்து விட்டுத் திரும்பிச் சென்றாள். நானும் அவள் பின்னால் சென்றேன்.

நாங்கள் இப்பொழுது சென்ற அறை முந்திய அறையைவிடச் சுத்தமாக இருந்தது. நாற்காலி முதலியனவும் கொஞ்சம் நல்லவையாக இருந்தன. என்னால் ஒன்றையும் கவனிக்க முடியவில்லை. கனவுகாண்பவன்போல் பரமானந்த நிலையில் இருக்கேன்.

வினைடா ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். தனக்கு முன்னால் இருந்த வேலெரு நாற்காலியில் என்னை உட்கார வைத்துவிட்டு, ஒரு திவப்புக் கம்பளி நூற்களியை எடுத்து என் கைகளில் சுற்றத்தொடங்கினான். கீழே குனிந்து நூல் சுற்றப் படுவதைப் பார்த்துக்கொண் டிருந்தவள் திழரென்று நிமிர்ந்து, வேகமான ஒரு பார்வையை என்மேல் வீசினான். நான் கீழே குனிந்து கொண்டேன்.

“நேற்று நீ என்னிப்பற்றி என்ன நினைத் திருப்பாயோ? ஏதோ கெட்டவள் என்று ——”

“நானு? சீமாட்டி! ஒன்றும் நினைக்கவேயில்லை” என்றேன் நான் கலவரத்துடன்.

“நான் சொல்வதைக் கேள்: உனக்கு இன்னும் என்னிப்பற்றி ஒன்றும் தெரியாது. நான் ஒரு அசாதாரணமான பேர்வழி, எப்பொழுதும் உண்மையையே விரும்புவன். உனக்கு வயது பதினாறு; எனக்கோ இருபத்தொன்று ஆகிறது. நான் உன்னிலும் வயதில் முத்தவள், விளங்குகிறதா? ஆதலால் நீ எப்பொழுதும் என்னிடம் உண்மையே பேசவேண்டும்; நான் சொல்வதெல்லாம் செய்யவேண்டும். இந்தா, என் முகத்தைப் பார்?”

நான் கண்களை நிமிர்த்தி, நானைத்தோடு அவனுடைய முகத்தைப் பார்த்தேன். அவள் இனிமையாக ஒரு புன்னகை புரிந்தாள்.

“என்னைப் பார்: உன் முகம் அழகாக இருக்கிறது. எனக்கு என்னவோ, நீடும் நானும் மிக கெருங்கிய நண்பர்களாக இருப்போம் என்று தோன்றுகிறது. ஆனால் நீ என்னை விரும்புகிறூயா?!”

அவனுடைய குரல் மிக மென்மையாகவும் இனிமையாகவும் இருந்தது.

“சீமாட்டி!” என்று ஆரம்பித்தேன் நான்.

“முதலாவது, நீ என்னைச் ‘சீமாட்டி’ என்று அழைக்கக் கூடாது. ‘வினைடா’ என்று அழை. இரண்டாவது, சிறவர்கள் தம் மனத்தில் இருப்பதை ஒளிக்காமல் அப்படியே வயதில் பெரியவர்களிடம் கூறவேண்டும். நீ என்னை விரும்புகிறூய் அல்லவா?!”

அவள் என்னேடு இவ்வளவு சகஜமாகப் பேசவது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததாயினும், அவள் என்னை ஒரு சிறு பையஞகப் பாவித்து நடத்தியது என் மனத்தை நோக்க செய்தது. ஆகவே, நான் கொஞ்சம் வெளிப்படையாக, “ஆம், வினைடா, நான் உண்ணை விரும்புகிறேன். அதை மறைத்து வைப்பது என் விருப்பமல்ல” என்றேன்.

வினைடா மறபடி கீழே சூனிந்து கம்பளி நூற்களியைக் கவனிக்க ஆரம்பித்தாள். நான் அவளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

இன்று அவனுடைய முகம் நேற்று இருந்ததைவிட அழகாகவும் விளக்கமாகவும் இருந்தது. ஜன்னலின் வழியாக உள்ளே வரும் வெயில் அவனுடைய சருண்ட கூந்தலிலும் கழுத்திலும் தோனிலும் மார்பிலும் பட்டு அழகு செய்துகொண்டிருந்தது. அவளைக் கூர்ந்து கவனிக்கக் கவனிக்க, அவள் எனக்கு மிகவும் வேண்டியவள் போலக் காணப்பட்டாள். நேற்றுமுதல் மட்டுமல்ல, பல காலமாக அவளை நான் அறிந்திருப்பதோல் தோன்றியது. அவளைக் காணபதன் முன் நான் எப்படித் தான் உயிர் தரித்திருந்தேனே என்று அதிசயப் பட்டேன்.... அவள் அணிந்திருந்த ஆடையின் ஒவ்வொரு விளிம்பையும் பலதரம் முத்தமிட்டுக் களிக்க வேண்டும்போல் தோன்றியது. அவனுடைய சிறிய அழகிய பாதங்களில் பணிந்து எழவேண்டும்போல்... ‘ஆகா, கடைசியாக இவளைப் பழக்கம் செய்து கொண்டேன். நான் என்ன தவம் செய்தேனே, ஆண்டவைனே!’ என்று நினைத்துக் கொண்டேன். நாற்காலியை விட்டு எழுந்து குதித்து ஆண்து கார்த்தனம் செய்துவிடுவேண்டும்போல் தோன்றியது. அவள் இருந்த

அந்த அறையிலேயே, பசி தாகம் எதுவும் இன்றி வாழ்நாள் முழுதும் இருந்துவிடலாம் என்று எண்ணினேன்.

அவள் தலைநிமிர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள். “ஆ! என் முகத்தை எவ்வளவு ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறோய்!” என்று கூறி என்னைப் பயமுறத்துவதுபோல் தன் விரலை அசைத்தாள்.

என் முகம் சிவந்தது. ‘இவருக்கு என் எண்ணை மெல்லாம் விளங்கிவிட்டது. இவள் என் காதலை அறிந்துவிட்டாள்’ என்று நினைத்துக்கொண்டேன்.

அச்சமயம் ஸாவியெக்கின் சீமாட்டி உட்கார்ந்திருந்த அறையில் ஏதோ அரவம் கேட்டது. ‘வினா, பியேலெவ்சோரோவு உனக்கு ஒரு பூனைக்குட்டி கொண்டு வந்திருக்கிறோர். இங்கே வந்து பார்’ என்று சீமாட்டி கத்தினாள்.

“ஆ! பூனைக்குட்டி!” என்று கூறிக்கொண்டு வரினைடா தன் கையில் இருந்த கம்பளி நூற்களியை என் மடியில் போட்டுவிட்டு வேகமாக மூன் அறையை நோக்கி ஓடினாள். நானும் மெதுவாக எழுந்து அவளைப் பின்தோடர்ந்தேன்.

அந்த அறையின் நடுவில் ஓர் அழகான பூனைக்குட்டி தன் கால்களை விரித்துக்கொண்டு படுத்திருந்தது. வரினைடா அதன் அருகில் முழங்தாள் படியிட்டு உட்கார்ந்துகொண்டு அதன் தலையைத் தூக்கிப்பார்த்துக் கொண்டிருந்தாள். வாசலில் சுருட்டைமயிர் படைத்த ஓர் அழகிய வாலிபன் நின்றுகொண்டிருந்தான். அவன் உடையிலிருந்து அவன் ஒரு போர்வீரன் என்பது தெரிந்தது. முதலாள் மாலை தோட்டத்தில் வரினைடா வடன் நின்றவர்களில் அவனும் ஒருவன்.

“ஆகா, என்ன அழகான பூணைக்குட்டி! பச்சைப் பசேல என்ற கணகள், நீளமான காதுகள், பியெலெவ், இதைக் கொண்டுவந்து கொடுத்ததற்காக உமக்கு அநேக வந்தனம்” என்றார் வினைடா, பூணைக்குட்டி யுடன் விளையாடிக்கொண்டு.

பியெலெவ்சொரோவ் தன் தலையை ஒரு புறமாகச் சாய்த்தான்.

“நேற்று மாலை உனக்கு ஒரு பூணைக்குட்டி வேண்டுமென்று கூறினும். அதனால் இதைக் கொண்டுவந்தே தன். உன்னுடைய ஆணை தெய்வத்தின் ஆணை மாதிரி.”

பூணைக்குட்டி ‘மியாவ்’ என்றது. வினைடா அதற்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பசுவின்பால் கொடுத்தான். பூணைக்குட்டி ஆவலோடு பாலைப் பருகியது; பருகி முடிந்ததும், துள்ளி விளையாட ஆரம்பித்தது.

“இந்தப் பூணைக்குட்டியை நான் கொண்டுவந்து கொடுத்ததற்கு உன்கையை நான் முத்தமிடவேண்டும்” என்றார் பியெலெவ்சொரோவ்.

“இதோ இரண்டு கைகளையும் கொடுக்கிறேனே” என்று கூறி வினைடா தன் கைகளைப் பியெலெவ் சொரோவாயிடம் நிட்டினான். அவன் அவைகளை முத்தமிடும்பொழுது அவள் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

எனக்குச் சிரிப்பதா, அல்லது ஏதாவது கூறுவதா, அல்லது மௌனமாக இருப்பதா என்று தெரியவில்லை. அச்சமயம் எங்கள் வீட்டு வேலைக்காரன் வாசலில் வருவதைக் கண்டேன். நான் அவனிடம் சென்று, “என்ன சமாசாரம்?” என்றேன்.

“எஜமானியம்மாள் உங்களை அழைத்து வரும்படி கூறினான். என் இவ்வளவு தாமதம்? நீங்கள் இங்கே வந்து ஒரு மணி நேரத்திற்குமேல் ஆகிறதே” என்றான்.

நான் சீமாட்டியிடம் விடை பெற்றுக்கொண்டேன். “நாளை ஒரு மணிக்கு நாங்கள் கட்டாயமாக வருவோம் என்று உன் தாயிடம் கூற” என்று கூறிச் சீமாட்டி தன் பொடி டப்பியிலிருந்து ஒரு சிமிட்டாப் போடியை எடுத்து உறிஞ்சினான்.

நான் வாசலை நோக்கி நடந்தேன். “ஸ்ரீமான் விலாட்ட்மீர், நீ எங்களை மறந்துவிடக்கூடாது; மறபடியும் வரவேண்டும்” என்று கூறிவிட்டு வினைடா ‘பக்’ என்று சிரித்தான்.

‘அவள் என் எந்நேரமும் சிரித்துக்கொண்டே இருக்கிறான்?’ என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். கால தாமதம் ஆனதற்காக அம்மா என்னை வைதாள். நான் ஒன்றும் பேசாமல் என் அறைக்குச் சென்றேன். துக்கம் என் நெஞ்சை அடைத்தது. பொங்கி வரும் கண்ணீரை அடக்குவதற்கு மிகவும் பிரயாசைப்பட்டேன். ஆம், ஆம், அந்தப் போர்வீரன், பியெலவுசொராவுமேல் எனக்குப் பொருமை உண்டாயிற்று.

அத்தியாயம் ५

வாக்களித்திருந்தபடியே மறநாள் ஒரு மணிக்கு ஸாவியெக்கின் சீமாட்டி எங்கள் வீட்டிற்கு வங்கிருந்தாள். அம்மா அவளைப்பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டதாகத் தெரியவில்லை. இருந்தும், சீமாட்டியையும் மகளையும் மறநாள் எங்கள் வீட்டில் வங்கு விருந்துண்டு போகுமாறு கேட்டுக் கொண்டாள். அப்பா விற்கும் இந்த ஏற்பாடு மிகப் பிடித்திருந்தது. தாம், ஸாவியெக்கின் பிரபு உயிரோடிருந்த காலத்தில் அவருடன் சிகேகமாக இருந்ததாகவும், அவர் பணத்திற்காக ஆசைப்பட்டுக் கல்வியறிவு சிறிதும் இல்லாத ஒரு வியாபாரியின் மகளைக் கல்யாணம் செய்துகொண்டதாகவும், பிறகு தம் மனைவியின் செல்லவமனைத்தையும் சூதாட்டத்திலும் குடியிலும் தொலைத்துவிட்டதாகவும் அப்பா கூறினார். ஆனால் மகள் மட்டும் தாயைவிடக் கொஞ்சம் நாகரிகமும் சீர்திருத்தமும் உடையவளாக இருப்பதுபற்றித் தமக்குச் சந்தோஷம் என்றும் கூறினார்.

மத்தியான்னச் சாப்பாடு முடிந்ததும் நாள் எங்கள் தோட்டத்தில் உலாவச் சென்றேன். வளினை டாவும் கையில் ஒரு புஸ்தகத்தை வைத்துப் படித்தபடி தன் தோட்டத்தில் உலாவிக்கொண் டிருந்தாள். என்னைக் கண்டதும் ஒரு புன்னகை செய்தாள். என்னிடம் ஒன்றும் பேசாமல் மறுபடி புஸ்தகத்தைப்

பயிக்க ஆம்பித்தாள். நான் கொஞ்ச நேரம் அவ்விடத் தில் நின்று பார்த்துவிட்டு அப்பால் நடந்தேன்.

யாரோ என்னைத் தொடர்ந்து வருவதுபோல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அப்பா என்னைத் தொடர்ந்து வந்துகொண் டிருந்தார். என் அருகில் வந்ததும், “இவன்தானு ஸாவியெக்கின் சீமாட்டியின் மகன்?”, என்று கேட்டார்.

நான், “ஆம்” என்றேன்.

“இவளை உனக்குத் தெரியுமா?”,

“ஆம், நேற்று இவனிடம் பேசிக்கொண் டிருந்தேன்.”

அதோடு அப்பா தாம் வந்த வழியே திரும்பி நடக்கலானார். வினைடா நின்றிருந்த இடத்திற்கு நேராக வந்ததும் நின்று ஒரு தரம் தம் உடலை வளைத்து அவனுக்கு வந்தனம் செய்தார். அவனும் முகத்தில் ஆச்சரியக் குறிப்புடன் அவருக்குப் பிரதி வந்தனம் செய்தாள். அவனுடைய ஆச்சரியத்தில் அவனுடைய கையில் இருந்த புஸ்தகங்கூடக் கீழே கழுஷி விழுந்து விட்டது. அப்பா வீட்டை நோக்கி நடந்தார். வினைடா அப்பாவையே பார்த்துக்கொண்டு நின்றாள். என்னவோ நான் அறியேன், அப்பா அன்று மிக அழகாகவும் கம்பிரமாகவும் இருந்தார். அவருடைய நிமிர்ந்த தோற்றும், ஒய்யாரமான நடையும், சுருட்டை மயிரும், தல்லிய மான உடையும் அவரை ஒரு மன்மதன் போல் எடுத்துக் காட்டின.

அவர் சென்று மறைந்ததும், வினைடா கீழே விழுந்திருந்த தன் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள். என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

தீவிரமான சூழ்வு காரணமாக தென்று போன முறையில் காலா நீண்ட நிலையில் இருந்தாலும் உடல்தொழிலை விடுவது விரும்புவது அதை விடுவது என்று கூறுகிறது.

அத்தியாயம் 6

அன்ற மாலையிலும் மறநாள் முற்பகலிலும், என் மனம் குரங்குபோல் அலைந்துகொண் டிருந்தது. ஒன்றிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. புஸ்தகத்தைத் திறந்தால், எழுத்துக்களும் வார்த்தைகளும் என் கண்களின் முன் ஓர் அர்த்தமுமின்றிப் பறந்து சென்றன. ஒரு வாக்கியத்தைத் திருப்பித் திருப்பிப் பத்துத் தரம் படித்தேன். “ஜலவியஸ் வீஸர் போரில் சிங்க ஏற போல் இருந்தான்.” ஆனால் என் மனத்தில் ஒன்றும் பதியவில்லை. பேசாமல் புஸ்தகத்தை மூடி வைத்துவிட்டு, நெக்டை, நிளக்கோட்டு முதலியவற்றை அணிந்துகொண்டு சாப்பாட்டு அறையை நோக்கி நடந்தேன்.

என் நாகரிகமான உடையைக் கண்டதும் அம்மா என்மேல் சீறி விழுந்தாள். “ஏது, நெக்டையும் அதுவும் இதுவுமாகப் பெரிய மாப்பிள்ளையாகி விட்டாற்போல் இருக்கிறதே ! பரிசைச் சேறுகிற வழியைக் கார்ணேம். அதற்கான அலங்காரம் வேறூ.....?!” என் று அடுக்கினால்.

“விருந்தாளிகள் வருவார்கள், அம்மா”, என்று முனுமுனுத்தேன்.

“ஆகா, நல்ல விருந்தாளிகள் ! பிரமாதம் ! விருந்தாளிகளாம், விருந்தாளிகள் !”

ஆனால் நான் அசையவில்லை. நேக்டையை அணிந்துகொண்டுதான் இருந்தேன்.

சாப்பாட்டு, நேரத்திற்கு ஸாவியெக்கின் சீமாட்டி யும் அவள் மகனும் வந்து சேர்ந்தார்கள். சீமாட்டி வழக்கம்போல் விகாரமான தோற்றத்துடன் காட்சி யளித்தான். அவளுடைய பேச்செல்லாம் தங்களுடைய வறுமையையும் கஷ்டங்களையும் பற்றியதாகவே இருந்தது. ஆனால் வினைடா ஓர் அசல் சீமாட்டி போலவே காணப்பட்டாள். அவளுடைய அழுகும், கம்பிரமும் என் கண்களைக் கவர்ந்தன.

சாப்பாட்டு மேஜையில் அப்பா வினைடாவுக்கு அருகில் உட்கார்க்கிருந்தார். அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டும் அவளுடன் மிராஞ்சஸ் பரங்கியில் அடிக்கடி ஏதோ பேசிக்கொண்டும் இருந்தார். வினைடா அப்பாவைப் பார்த்த பார்வைகளில் கோபமும் பகைமையும் மாறி மாறித் தொனிப்பதுபோல் இருந்தது.

அம்மாவுக்குத் தாயையும் மகளையும் கட்டோடு பிடிக்கவில்லை. தாயைப் பார்த்து அசுயைகொண்டாள். மகளைப் பார்த்து வெறுப்புக் கொண்டாள். மறநாள் அப்பாவுடன் சம்பாவிக்கும்பொழுது, “அவள் ஓர் அடம் பிடித்த ஆடுகாலி” என்று கூறினார்.

“திடீரென்று எப்படி அவர்களைப்பற்றி நீ அபிப் பிராயம் கூற முடியும்? அவர்களிடத்தில் நீ என்ன தீமையைக் கண்டுவிட்டாய்?” என்று அப்பா கொஞ்சம் கோபத்தோடு கேட்டார்.

சாப்பாட்டு மேஜையில் வினைடா என்னைச் சிறிதும் கவனிக்கவில்லை. சாப்பாடு முடிந்து, அவர்கள் விட்டுக்குப்

புறப்படும் சமயத்திலுங்கூட அவள் என்னைக் கவனிக்க வில்லை. மரணதண்டனை விதிக்கப்பட்டவன்போல் நிலத்தை விரைத்துப் பார்த்துக்கொண்டு விண்றேன். கடைசியாக வாசற்படி தாண்டிய பிறகுதான் விளைந்தா என் அருகில் வந்து காதோடு காதாக, “இன்றிரவு எட்டு மணிக்கு எங்கள் வீட்டிற்கு வா, கட்டாயம்” என்று கூறினாள். என் ஆச்சர்யம் தணிந்து அவளைத் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் தன் லேஞ்சியைத் தலையில் போட்டுக்கொண்டு வெளியே நடந்து விட்டாள்.



அத்தியாயம் 7

அன்ற இரவு சரியாக எட்டு மனிக்கு ஸாவி
யெக்கின் சீமாட்டியின் வீட்டிற்குச் சென்றேன்.
வேலைக்காரன் என்னை அழைத்துக்கொண்டு போய்
வினைடா இருந்த அறையில் விட்டான். அங்கே ஒரே
அமர்க்களமாக இருந்தது. அறையின் மத்தியில்
வினைடா ஒரு நாற்காலியின் மேல் ஏறி நின்றுகொண்டு
ஒரு தொப்பியைத் தன் கையில் பிடித்துக்கொண்டு
இருந்தான். அந்த நாற்காலியைச் சுற்றி ஐந்து ஆறு
ஆடவர்கள் நின்றுகொண்டு அவள் வைத்திருந்த
தொப்பிக்குள் தம் கைகளை விட்டு எதையோ
எடுப்பதற்குப் பிரயத்தனம் செய்துகொண்டு
இருந்தார்கள்.

என்னைக் கண்டதும் வினைடா நாற்காலியை விட்டு
 இறங்கி வந்து, என் கையைப் பிடித்து இழுத்துக்
 கொண்டு போய் அந்த ஆடவர்களின் மூன் விட்டு என்னை
 அவர்களுக்குப் பழக்கம் செய்துவைத்தாள். “இவன்
 தான் எங்கள் அடுத்த வீட்டுக்காரருடைய மகன்
 விலாட்டீர்.—இவர்டாக்டர் ஹாஃபீன், இவர் மாலேவல்ஸ்கிப்-
 பிரடு, இவர் புலவர் சிகாமணி மேதானேவ், இவர்
 காப்டன் ஸிர்மார்ஸ்கி, இவர் பியெலெவ்சோரோவ்.....
 நீங்கள் எல்லோரும் ஸ்ரீமான் விலாட்டீரை உங்கள்
 நண்பராக ஏற்றுக் கொள்வீர்களேன் நம்புகிறேன்?”
 என்றால்.

எனக்கிருந்த கலவரத்தில் அவர்களை அஞ்சலி செய்வதற்குக்கூட மறந்து போய்விட்டேன். டாக்டர் ஹவின் என்பவர்தாம் அன்றைக்கு என் ஜீன் தோட்டத்து வேலீயருகில் கேளி செய்த மனிதர்.

“மாலேவ்ஸ்கிப் பிரபு, ஸ்ரீமான் விலாட்மீருக்ளும் ஓர் அதிருஷ்டச் சீட்டு எழுதுங்கள், கைய செய்து. அவரையும் நம் விலையாட்டில் சேர்த்துக்கொள்வோம்” என்றால் வரினைடா.

“அது முடியாத காரியம்; ஸ்ரீமான் விலாட்மீர் இப்பொழுதுதானே வந்தார்! சட்டம் என்றால் சட்டந்தான்....” என்று அநேக குரல்கள் ஏக காலத்தில் ஆகேஷபித்தன.

“நான் சொன்னால் எழுதித்தான் ஆகவேண்டும். ஏன் இந்தக் குழப்பம்? விலாட்மீர் முதல் முறையாக இப்பொழுதுதானே வந்திருக்கிறார்? புதிதாக வந்தவர்களுக்குச் சட்டம் ஒன்றும் இல்லை. ம்... எழுதுங்கள் அதிருஷ்டச் சீட்டை, சீக்கிரம்” என்றால் வரினைடா.

மாலேவ்ஸ்கி அரை மனத்துடன் எனக்கும் ஒரு அதிருஷ்டச் சீட்டு எழுதினார்.

“விலாட்மீர், உமக்கு இந்த விலையாட்டு விளங்குகிறதா? எங்களில் எவ்வளருவனுடைய கையில் அதிருஷ்டச் சீட்டு அகப்படுகிறதோ அவனுக்கு விலைடா ஓர் அபராதம் கொடுக்கவேண்டும். அந்த அபராதம் என்னவென்றால் விலைடா தன் கையை அவன் முத்தமிடக் கொடுக்கவேண்டும்” என்று டாக்டர் ஹவின் எனக்கு அந்த விலையாட்டின் தாத்பரியத்தை விளக்கினார்.

வினைடா மறபடி நாற்காலியில் ஏறி நின்று கொண்டாள். எல்லாரும் அவருடைய கையில் இருந்த தொப்பிக்குள் கையை விட்டு ஒவ்வொரு சீட்டை எடுத்தனர். கடைசியாக நானும் ஒரு சீட்டை எடுத்து அதைப் பிரித்துப் பார்த்தேன். ஆ! என்ன ஆச்சரியம்! அதில் “முத்தம்” என்று எழுதப்பட்டிருந்தது.

“கேட்டிக்காரன்! நீதான் அதிருஷ்டசாலி. என்ன சந்தோஷம்!” என்று கூறிக்கொண்டு வினைடா நாற்காலியை விட்டு இறங்கி என் அருகில் வந்து என்னை இனிமை ததம்பும் கண்களோடு பார்த்தாள். என் இருதயம் குதித்தது. “உனக்குச் சந்தோஷமாக இல்லையா?” என்று கேட்டாள்.

“எனக்கா.....?” என்று பதறினேன் நான்.

“உன்னுடைய அதிருஷ்டச் சீட்டை எனக்கு விற்று விடு. நான் உனக்கு நூறு பவுன் தருகிறேன்” என்றான் பியெலவுசௌரோவு.

நான் அவனை எரித்துவிவுதைபோல் ஒரு பார்வை பார்த்தேன். என் கோபப் பார்வையைக் கண்டதும் வினைடா கைகொட்டிச் சிரித்தாள். டாக்டர் ஹாஸின் என்னைப் பார்த்து, “நீ ஒரு வீரன்” என்றார். ஆனால் எனக்கு வினைடாவினுடைய ‘அபராத’த்தை எப்படிப் பெற்றுக்கொள்வதென்பது தெரியவில்லை. அவன் என் முன் நின்றுகொண்டிருந்தாள். சட்டப் பிரகாரம் நான் ஒற்றை முழங்காலில் நின்று அவருடைய கையை முத்தமிடவேண்டும். ஆனால் என் கலவரத்தில் நான் இரண்டு கால்களையும் மடக்கி உட்கார்ந்துவிட்டேன். அவருடைய அழகிய கையை, நடுங்கிக்கொண்டு அவன் கோலமாக முத்தமிட்டேன். அவருடைய விரல் நகம் என் உதட்டைப் பிருண்டிக்கூட விட்டது!

அதன் பிறகு வேறு பல விளையாட்டுக்கள் விளையாடினாலோம். சந்தோஷ மிகுதியில் என் தலை சுற்றுவதுபோல் தெரிந்தது. சில சமயம் விளைடா என்னை உஷார்ப் படுத்துவதற்காக என் கண்ணத்தில் தன் கையால் மெதுவாக அடிப்பாள். எனக்குப் பரமானந்த மாக இருக்கும். அவள் என்னைத் தன் அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டாள். ஒரு விளையாட்டில், நான் அவளுக்கு என் பெரிய ரகஸ்யத்தைக் கூறவேண்டிய வந்தது. அது தான் நான் செலுத்தவேண்டிய ‘அபராதம்’. அவளுடைய தலையையும் என் தலையையும் சேர்த்து ஒரு பட்டு லேஞ்சியால் மூடினார்கள். அவளுடைய கண்களின் பிரகாசமும், பற்களி ன் காந்தியும், தலைமயிரின் வாசனையும், அவளுடைய முச்சின் ஸ்பரிசமும் ஒன்று சேர்ந்து என்னைப் பைத்தியக்காரனுக்கி விட்டன. “உன் ரகஸ்யம் என்ன?!” என்று அவள் என்னை மெதுவாகக் கேட்டாள். “நான் உன்னை என் உயிரினும் மேலாகக் காதலிக்கிறேன். அதுதான் என் ரகஸ்யம்” என்று கூறிவிடலாமா என்று முதலில் யோசித்தேன். ஆனால் எனக்குச் சங்கோசமாக இருந்தது. ஒன்றம் பேசாமல் என் முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டேன்.

பியெலவ் சொரோவ் ஒருவன் மட்டும் விளையாட்டில் அவ்வளவாகக் கலந்து கொள்ளவில்லை. அடிக்கடி மூலையில் போய்ப் பதங்கிக்கொண்டான். அவன் என்னைப் பார்த்த பார்வையில் கோபமும் பொறுமையும் வெளிப்படையாகத் தோற்றுவதுபோல் எனக்குப்பட்டது. அவன் பசி கொண்ட ஒரு புலிபோல் இருந்தான்.

பன்னிரண்டு மணிக்கு எல்லாருக்கும் அலுத்து விட்டது. எல்லாரும் வினைடாவிடம் விடை பெற்றுக் கொண்டு தத்தம் வீடுகளை நோக்கிச் சென்றனர். கானும் வீடு திரும்பினேன்.

வரானம் இருண்டு கிடந்தது. ஒரு குளிர் காற்று மரங்களின் இருண்ட தலைகளின் இடையே குழறிக் கொண்டிருந்தது. அடிவானத்தில் கருமுகில்கள் தம் மைத் தாமே கோபித்துக்கொள்வனபோல் மெதுவாக உறமிக்கொண்டிருந்தன.

வீட்டில் எல்லாரும் படுத்து உறங்கிவிட்டார்கள். நான் என் அறைக்குச் சென்றேன். எனக்குத் தாக்கம் பிடிக்கவில்லை. என் உடைகளைக்கூடக் களைந்து போடாமல் அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நெடுநேரம் அப்படியே அசைவற்று உட்கார்ந்திருந்தேன். இதற்கு முன் நான் அறியாத உணர்ச்சிகள் எல்லாம் என் மனத்தில் தோன்றின: ஓர் இனிமை, ஒரு புதுமை. நான் வினைடாவைக் காதலிக்கிறேன் என்ற நினைவு என்னைத் திடுக்கிடச் செய்தது. அவனுடைய கொடி போன்ற சாயல் என் மனக்கண் முன் மிதந்து சென்றது. அவனுடைய கண்களிலே கனவு காண்பது போன்ற புன்னகை. நான் மெதுவாக எழுந்து என் படுக்கையருகில் சென்ற, தலையை லேசாகத் தலையணையில் வைத்து, அசைவில்லாமல் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டேன். திடுரென்று அசைந்தால் என்னுள்ளே தேங்கிக் கிடந்த அந்தச் சொல்லொன்று இனிமையான திவ்ய ரூபம் அலங்கிக்குளைந்து சீரழிந்து விடும்போல் தோன்றியது.

ஆகாயத்தில் இடியும் மின்னலும் தோன்றின. நான் எழுந்து போய் ஜன்னல் அருகில் நின்று வெளியே

நோக்கினேன். அகன்ற வெள்ளிய மணற்பரப்பும், நெஸ்குச்சித் தோட்டத்தின் இருண்ட மரங்களும், தொலைவில் தெரியும் கட்டிடங்களும் மின்வைல் ஒளியில் நடுங்கி அசைவது போல் காணப்பட்டன.

கிழக்கு அழிவானத்தில் உதயத்தின் வெண்ணிறம் பரவ ஆரம்பித்தது. மின்னல் ஒளியும் மங்கி நின்று விட்டது. இனஞ் சூரியனின் கம்பீரமான ஒளி மின்னலைத் தூரத்தியது. என் உள்ளத்திலும் இயியும் மின்னலும் ஓய்ந்துவிட்டன. வலினைடாவின் தேச வடியும் உருவும் என் மனத்தில் கம்பீரமாக விளையாடியது. இன்பமயமான ஒரு சாந்தி என் புலன்களைக் கெளவியது - மேய்ம்மறந்து படுக்கையில் விழுந்து தூங்கினேன்.

முதற் காதலின் - இனங்காதலின் - இனிய தூய் கையான உணர்ச்சிகள், மிருதுவான கானம், அமைதி, இருதலை நெகிழுச்சி இவையெல்லாம் இப்பொழுது எங்கே ஒழி ஒளிந்துகொண்டன? எங்கே?

அத்தியாயம் 8

முறைங்கள் காலீச் சாப்பாடு முடிந்ததும் அப்பான் கையைப் பிடித்து என்னைத் தோட்டத்திற்குள் அழைத்துக்கொண்டு சென்றார். முதல் நாள் இரவு ஸாவுமியெக்கின் சீமாட்டி வீட்டில் நடந்ததெல்லா வற்றையும் தம்மிடம் கூறும்படி கேட்டார்.

அப்பாவுக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவு மிக நூதனமானது. என் படிப்பில் அவர் ஒரு கிரத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது உண்மையே. ஆனால் அவர் என்னை அவமரியாதை யாகவோ மூர்க்கத்தனமாகவோ நடத்தவும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தைத் தடை செய்ய அவர் முயலவில்லை. ஆனால் அவர் என்னை ஒரு மாதிரியாகத் தள்ளிவைத்து நடத்தி வந்தார். எங்கள் இருவருக்கும் இடையில் நெருங்கிய அன்னியோன்னியம் எதுவும் இல்லை.

நான் அவர்மேல் அபாரமான அங்கு கொண்டிருந்தேன். அவரை மெச்சினேன். உண்மையான ஆண் மகன் என்றால் அப்பாவைப்போலத்தான் இருக்கவேண்டுமென்பது என் எண்ணம். ஆ! அவர் மட்டும் என்னை அப்படித் தள்ளிவைத்து நடத்தாமல் இருந்தால் நான் அவருக்காக என் உயிரைக்கூடத்தியாகம் செய்திருப்பேன். அவர் விரும்பினால் தம்முடைய ஒரு வார்த்தையினால் அல்லது சமிக்ஞையினால் என்னைத்

தம் அடிமையாக்கி விடுவார். ஒரு பிரியமான கண்பனிடத்தில் கூறுவதுபோல அவருக்கு என் இருதயத்தைத் திறந்து காட்டிவிடுவேன். திடீரென்று, என் உள்ளக்கிளர்ச்சி உச்ச நிலையில் நிற்கும் சமயத்தில் அவர் என்னிடமிருந்து நோகாமல் விலகிக்கொள்வார்; பழையபடி என்னைத் ‘தள்ளிவைத்து’ விடுவார்.

சில வேளைகளில், ஒரு சிறு பையன்போல என்னுடன் ஆடிக் குதித்து விளையாடுவார். சில வேளைகளில் அவர் என்னை ஒரு தாய்போல் சீராட்டிய பாராட்டுவார். ஒரு சமயம் அவர் என்னைச் சீராட்டிய சீராட்டலில் நான் சேம்பித்தேம்பி அழுதுவிட்டேன். அவருடைய சிறு பிள்ளைத்தனமும் சீராட்டலும் நெடு நேரம் நிடி த்து நிற்பதில்லை. சிறிது நேரத்தில் அவர் தம் உணர்ச்சிகளை யெல்லாம் உள்ளே இழுத்துக்கொண்டு ஒரு கற்கிளைபோல் ஆகிவிடுவார்.

அவருடைய அழுகிய ஆண்மை நிறைங்த முகத்தைப் பார்க்கும்பொழுது என் இருதயம் என்னை அறியாமலே அவரை நாடி ஏங்கி அழும். ஆனால் அவருடைய ‘கல்லு குணம்’ நான் நினைத்த பொழுதெல்லாம் வந்து விடாது. அவர் தாமாக நினைத்து — அதுவும் என்றைக்கோ ஒரு நாளைக்கு — தம் இனிய சபாவத்தை வெளிக் காட்டினால்தான் உண்டு; இல்லாவிட்டால், அவரும் சரி, ஒரு கற்கிளையும் சரி.

இப்பொழுது நினைத்துப் பார்க்கும்பொழுது, அப்பா குடும்பக் கவலைகளில் தம் மனத்தை அதிகம் பதியவிடாமல், தாம் மட்டும் வேறாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்று எனக்குப் படுகிறது. அவருடைய குடும்ப வாழ்க்கை புனியம்பழுமும் ஓடும்போல் இருந்தது. அவர் ஒரு நாள் என்னிடம் கறிய

வர்த்தைகள் சில இப்பொழுது என் ஞாபகத்திற்கு வருகின்றன. “சந்தோஷம், சந்தோஷம் என்று வீடுகைக் கூக்குரல் இடுகின்றனர் மனிதர். சந்தோஷம் தானாக மனிதனைத் தேடி வந்து விடாது; மனிதனே சந்தோஷத்தைத் தேடி அலையவேண்டும்; கட்டுக்களையும் தகர்த்து எறியவேண்டும். இவை யெல்லாவற்றிற்கும் திடமான மனம் வேண்டும்.....” ஒரு வேளை நாம் அநிக நாள் உயிரோடிருக்க மாட்டோம் என்ற அவருக்குத் தெரிந்திருந்ததோ என்னவோ? அவர் நாற்பத்தைக்கு வயதிற்குள் இறந்துவிட்டார்.

ஸாவியெக்கின் சீமாட்டியின் வீட்டில் முதல் நாள் இரவு நடந்ததெல்லாம் அவரிடம் ஒன்றுவிடாமல் கூறினேன். விளைடாவைப்பற்றியும் அபாரமாகப் புகழ்ந்தேன். பிறகு அப்பா எழுங்கு ஸாவியெக்கின் சீமாட்டி வீட்டிற்குச் சென்றார். அங்கே ஒரு மணி நேரம் வரையில் இருந்துவிட்டுத் தம் குதிரையில் ஏறிக் கொண்டு எங்கோ பிரயாணமானார்.

மத்தியான்னம் சாப்பாடு முடிந்ததும் நான் ஸாவியெக்கின் சீமாட்டி வீட்டிற்குச் சென்றேன். சீமாட்டி ஏதோ ஒரு பழைய மனுவை என்னிடம் கொடுத்து, அதை வெளேரூ காகிதத்தில் அழகாகப் பிரதி செய்து தரும்படி கேட்டுக்கொண்டாள். நான் அவ்விடத்திலேயே உட்கார்ந்து அதைப் பிரதி செய்தேன். அன்று விளைடாவை ஒரே ஒருதரங்தான் என்னால் பார்க்க முடிந்தது. அதுவும் அரை நிமிஷ நேரத்திற்குத்தான். அவனுடைய முகம் வெளுப்படைந்தும், கூந்தல் கலைந்தும் காணப்பட்டன. அவனுடைய கணகள் என்னை இமை கொட்டாகல் விழைத்துப் பார்த்தன.....மறுகணம் அவன் தன் அறையின் கதவை மெதுவாகப் பூட்டிக்கொண்டாள்.

எனு.....?

அத்தியாயம் 9

அன்றாமுதல் என் காதல் ஆரம்பமாகி வளர்ந்தது என்று சொல்லலாம். நான் இப்பொழுது ஒரு சிறு பையன் அல்ல, பெரிய காதலன் ஆகிவிட்டேன். காத மூடன் சேர்ந்து அதன் வேதனைகளும் ஆரம்பமாயின. வினைடாவைப் பிரிந்து இருக்கும்பொழுதெல்லாம் நான் அவளை வினைந்து உருகித் தவித்தேன். நான் அவள் அருகில் இருக்கும்பொழுதெல்லாம், பொருமை, மங்த புத்தி முதலியவற்றால் வேதனை அடைந்தேன். ஆனால் அவள் இருங்த அறையின் வாசற்படியைக் கடந்து உன்னேபோகும்போது மட்டும் என் மனம் ஒருதரம் சந்தோஷ சாகந்ததில் அழுங்கி எழுந்தது.

வினைடாவும் என் காதலை அறிந்துகொண்டு என்னை ஒரு பம்பரம்போல் ஆட்டிவைத்தான். என்னுடைய காதல் அவனுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. என்னைக் கேளிசெய்து வேடிக்கை பார்ப்பதில் அவனுக்குப் பரம திருப்தி. எவருக்காயினும் ‘நாம் பிறருடைய எல்லையற்ற இன்பத்திற்கோ வேதனைக்கோ மூலகாரணமாக இருக்கிறோம்’ என்ற உணர்ச்சி களிப்பு உண்டாக்குவதாகும்.

என்னை மட்டுமல்ல, தன்மேல் காதல் கொண்டிருந்த மற்றெல்லோரையும் அவள் அப்படித்தான் நடத்தினான். அவர்கள் எல்லோரும் அவள் மேல் காதல்கொண்ட டிருந்தார்கள்.

பியெலவ்சொரோவ் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி அவளை எத்தனையோ தரம் கேட்டிருக்கிறார்கள். அவள் அவனைக் கேளி செய்து விட்டாள். மெய்தானேங்கள் என்ற புலன்சு சதா அவளைப் பற்றிப் பாட்டுக்கள் இயற்றி அவளுக்குப் படித்துக் காட்டிக் கொண்டே இருப்பான். அவனையும் அவள் அவளவளாய் வகுபியம் செய்யவில்லை. டாக்டர் ஹுவினே அவள் கொஞ்சம் மரியாதையாக நடத்தி வந்தாள் ; வீரை அவர்மேல் காதல்கொண் டிருந்ததாகக் கூறமுடியாது. மாலேவ்ஸ்கிப் பிரபுவுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த தொடர்புதான் அளந்தறிய முடியாததாக இருந்தது. மாலேவ்ஸ்கி மிக அழகான வன். கெட்டிக்காரனுங்கூட. ஆனால் அவனுடைய பேச்சிலும் செய்கையிலும் ஒரு பொய்ம்மை தொனித்துக்கொண் டிருந்தது. எதையோ மறைக்க முயலுபவன் போலக் காணப்பட்டான். ஆனால் வீனைடா அவைகளைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவளுக்கு அவை விளங்காமல் இருந்திருக்கலாம். அவளுடைய மட்டமான கல்வியும், வற்றையும், சுதந்திரமும் சேர்ந்து அவளுடைய மனத்தில் ஒரு விதமான அசிரத்தையை உண்டு பண்ணியிருந்தனவென்று கூறவேண்டும்.

ஆனால் சில சமயங்களில் மாலேவ்ஸ்கி அவளுகில் இருந்து காதோடு காதாக ரகஸ்யம் பேசும்பொழுது என் ரத்தம் கொதிக்கும். ஒரு நாள் நாள் அவளை, “மாலேவ்ஸ்கியின் சகவாசத்தை நீ எப்படி சகித்துக் கொண் டிருக்கிறோய் ?” என்றேன்.

வீனைடா சிரித்தாள். “அவளுடைய மீசை எவ்வளவு அழகாக இருக்கிறது ! அதனால்தான். உனக்கு அப்படி மீசை இருந்தால் — ! அது கிடக்கட்டும். நீ

நினைக்கிறோம், நான் அவரைக் காதலிக்கிறேன் என்று. அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னைவிடத் தாழ்வுந்த வர்கள் என்று நான் மதிப்பவர்களை எப்படி நான் காதலிக்க முடியும்? என்னை முழுதும் அடக்கி ஆளுக்கூடிய ஓர் ஆண்மகனைத்தான் நான் காதலிக்க முடியும். அப்படிப்பட்ட ஒருவன் எப்பொழுதுதான் வந்து வாய்ப்பானே.....?" என்றார்.

"அப்போது நீ வாழ்நாள் முழுதும் யார்மேஹும் காதல் கொள்ளாமலே இருந்தாலும் இருந்து விடுவாய்?" என்றேன் நான்.

"என் அப்படி? நான்தான் உன்னைக் காதலிக்கிறேனே" என்று கூறி என் மூக்கில் தன் விரலால் அடித்தாள்.

ஆமாம், அவனுக்கு என்னுடன் பரிகாசங்தான். ஆனால் உண்மையில் நான் பட்டபாடு கடவுளுக்குத்தான் தெரியும். படிப்பில் என் மனம் செல்லவில்லை. விளையாட்டு மூம்மனம் செல்லவில்லை. கட்டிப்போட்ட நாய் கம்பத்தைச் சுற்றுவது போல் நானும் அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டு இருந்தேன். துயரமும் சங்தோஷமும் மாறி மாறி என்னை வாட்டிக்கொண்டு இருந்தன.

ஒரு நாள் மாலை நான் எங்கள் தோட்டத்தில் உலாவிக்கொண்டு இருந்தேன். வினைடாவும் தன் வீட்டுத் தோட்டத்தில் வெறங் தரையில் கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் காண்பதற்கு முன் மறைந்து போய் விடவேண்டுமென்று அப்பால் அடியெடுத்து வைத்தேன். அதற்குள் அவள் என்னைக்கண்டு தன் அருகில் வரும்படி

சமிக்ஞை செய்தாள். நான் வேலீயைக் கடந்து கென்றேன். அவனுடைய முகம் துயரமே உருக் கொண்டதுபோல் வதங்கிப் போய் இருந்தது. என் மனம் உருகியது. நான் அவளருகில் போய் உட்கார்ந்ததும், “நீ என்னை ரொம்ப ரொம்பக் காதலிக்கிறூயா?” என்று கேட்டாள். நான் வாய் திறக்கவில்லை. நான் சொல்லுவதற்குத்தான் என்ன இருக்கிறது?

“ஆம் அதே கண்கள்....” என்று என் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு குறிவிட்டு, வினைடா மறுபடி தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். “ஐயோ! எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. கடந்துபோனதை மாற்றமுடியுமா?.....அதை நினைக்க என் மனம் எரிகிறதே. ஐயோ, கடவுளே! என்ன சம்பவிக்குமோ?” என்று முன்கினான்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “ஏன்?” என்றேன். அவள் பேசாமல் இருந்தாள். அவனுடைய துயரம் தோய்ந்த முகத்தைப் பார்த்துக்கொண்டு திக்பிரமை கொண்டவன்போல் உட்கார்ந்திருந்தேன். அவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் என் நெஞ்சை அறுத்தது. அங்கேரம் அவனுடைய துயரத்தைப் போக்க என் உயிரை வேண்டுமானாலும் தத்தம் செய்திருப்பேன்.

மரங்களிடையே காற்று ரகஸ்யம் பேசியது. குயில்கள் குவின. ஆனால் எனக்கு அவனுடைய துயரத்தின் காரணம் புரியவில்லை.

அவள், “காதல் கட்டாயத்தில் வருவதல்ல. கட்டாயத்தால் அற்றப் போவதுமல்ல. காதலைத் தடை செய்வதென்பது முடியாத காரியம்” என்றாள்.

பிறகு நாங்கள் இருவரும் அவருடைய விட்டிற்குச் சென்றோம். அங்கே மெய்தானேவும் தான் இயற்றிய பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தான்.

“ஆண்தகை உன்னை ஆண்டுகொண்டுன்றன் உள்ளங்கவராந்தனானே...” என்று பாடினான் அவன்.

அந்த வரியைக் கேட்டதும் வினைடா திடுக்கிட்டவள் போல என்னைப் பார்த்தாள். அவருடைய கண்ணங்கள் சிவந்தன.

அந்தக் கணத்தில்தான் எனக்கு உண்மை விளங்கிற்று. ஆம், ஆம், அவள் யார்மேலோ காதல் கொண்டு விட்டாள்!



புது முறை வடிவம்..... சீலையிலிருந்து விடுவது
அரசு கூட அனுமதி கிடைத்த வேண்டும். என்றால் கூட
உதவுவது விரைவாக விடுவது வேண்டும். என்றால் கூட
உதவுவது விரைவாக விடுவது வேண்டும்.

அத்தியாயம் 10

வினைடா யாரைக் காதலிக்கிறான் என்பது
என்னளவில் பெரிய பிரச்சினை யாகிவிட்டது. சதா
எனக்கு அந்த எண்ணெந்தான். யார் அந்த அதிருஷ்ட
சாலி?

வினைடா முற்றம் மாறிவிட்டான். முன்போல்
அவன் இப்பொழுது சிரித்து விளையாடுவதில்லை. தன்
அறைக் கதவைப் பூட்டிக்கொண்டு மனிக்கணக்காக
அதற்குள் அடைபட்டுக் கிடப்பான். யாரோடும் பேசக்
கூட மாட்டான். நான் அவளிடத்தில் உண்டான இந்த
மாறுதலைக் கவனிக்கத் தொடங்கினேன்.

நான் எவ்வளவு கூர்க்கையாகக் கவனித்தும்
என்னால் ஒன்றம் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால்
டாக்டர் லூவின் எப்படியோ என் கவலையையும் கலவரத்
தையும் ஊகித்து அறிந்துகொண்டார். ஒரு நாள் அவர்
என்னை ஸாவியெக்கின் சீமாட்டி வீட்டில் கண்ட
பொழுது, “நீ சதா இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கி
ஏயே. உனக்கு வேறு வேலை இல்லையா? உன் படிப்பு
முடிந்துவிட்டதா?” என்று கேட்டார்.

“நான் படிப்பதில்லை என்று உங்களுக்கு யார்
சொன்னது?” என்று கொஞ்சம் ஆத்திரத்தோடு
கேட்டேன்.

“கோழித்துக்கொள்ளாதே, அப்பா. எல்லாம் உன்
கண்மைக்காகவே சொல்லுகிறேன். நீ செய்வது என்ன

என்ற உனக்கே தெரியவில்லை.....உன்னுடைய வயதில் அது இயற்கையானதுதான். ஆனால் இந்த இடம் எப்படிப்பட்ட இடம் என்பது உனக்குத் தெரியுமா? எங்களைப் போன்ற பெரியவர்களுக்கு இவ் விடத்தில் ஒரு திங்கும் நேராது. நாங்கள் உலக அனுபவம் பெற்றவர்கள். ஆனால் உன்னைப் போன்ற ஓர் இளம்பிள்ளைக்கு, அப்பா, இந்த இடம் மகா பொல்லாதது! எல்லாவற்றையும் கைவிட்டுப் போய் உன் பாடங்களைப் படி” என்றார்.

அந்தச் சமயத்தில் வினைடாவும் அவள் தாயும் உள்ளே வந்தனர். வினைடா டாக்டர் ஹாவினையும் என்னையும் கண்டதும் எங்கள் மேல் சீறி விழுந்தாள். “என்ன, நான் என்ன செய்கிறேன், எங்கே போகிறேன், யாரைச் சந்திக்கிறேன் என்று வேவு பார்க்கவா எந்தி ருக்கிறீர்கள்? அதெல்லாம் உங்களால் முடியாது! டாக்டர் ஹாவின், உங்கள் முக்குக் கண்ணுடியை அணிந்து கொள்ளுங்கள். நிங்கள் சுத்த அநாகரிகம்! உங்களைக் கேளி செய்ய இப்பொழுது எனக்கு நேரம் இல்லை. விலாட்டீர், இப்படி ஏன் உன் முஞ்சியைத் தொங்க வைத்துக்கொண் டிருக்கிறோய்? என்மேல் இரக்கப்படுவதாகக் காட்டிக்கொள்கிறோய்க்கும். அது எனக்குப் பிடிப்பதில்லை” என்று கூறிவிட்டு வினைடா கதவைப் ‘படார்’ என்று சாத்திக்கொண்டு உள்ளே போய் விட்டாள்.

டாக்டர் ஹாவின் மறபடியும் என்னிடம், “நான் சொல்கிறேன்: இது ரொம்ப மோசமான இடம். நீ அளியாய்மாகக் கெட்டுப்போவாய். என் வார்த்தையைக் கேள்....” என்றார்.

அன்ற மாலை. வினைடாவினுடைய அறையில் டாக்டர் ஹாவின், மெய்தானேவ் முதலிய எல்லோரும் கூடியிருந்தனர். நானும் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண் டிருங்கேன். சம்பாஷனை மெய்தானேவி னுடைய பாட்டுக்களைப் பற்றியதாக இருந்தது. மெய்தானேவ் இயற்றிய பாட்டுக்களில் சொற்களை நிரம்ப இருக்கிறது என்று வினைடா கூறினார். ஆனால் அவன் எடுத்துக்கொண்ட விடையங்கள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களில் கற்பனையும் பொருட் செறிவும் குறைவு என்று அவள் அபிப்பிராயப்பட்டாள். அதன் பிறகு சம்பாஷனை பைரன், விக்டர் ஹியூகோ முதலிய புலவர்களைப் பற்றியும் அவர்களுடைய பாட்டுக்கள், காவியங்கள் ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ந்து சென்றது.

கடைசியாக வினைடா, “நான் இன்று ஒரு டுது வினையாட்டுக் கண்டு பிடித்திருக்கிறேன். நான் கூறும் ஒரு பொருளுக்கு நீங்கள் எல்லோரும் உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஓர் உவமை கூறவேண்டும். யாருடைய உவமை கிறந்ததாக இருக்கிறதோ, அவருக்குத்தான் பரிசு. விளங்குகிறதா?” என்றார். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

“சரி; அதோ மேற்கு அடிவானத்தில் தெரிகிறதே முகிற் கூட்டம், அதற்கு உவமை சொல்லுங்கள் பார்க்கலாம்.....நான் வினைக்கிறேன்: அவை கிளியோ பெட்ராவைத் தேடிச் சென்ற மார்க் அந்தோனியின் கப்பலில் இருந்த பாய்களை ஒத்திருக்கின்றன” என்று வினைடாவே ஓர் உவமையையும் கூறினார்.

நாங்கள், “அது அப்படித் தோன்றவில்லை” என்று கூறினார்கள்.


“அந்தோனிக்கு அப்பொழுது வயது என்ன?”, என்று வினைடா கேட்டாள்.

“அதிக வயதில்லை, வாலிபன் தான்”, என்றான் மாலேவ்ஸ்கி.

“அது பிழை. அப்பொழுது அந்தோனிக்கு நாற்பது வயதுக்குமேல் இருந்தது” என்றார் டாக்டர் ஹாவின்.

வினைடா திடுக்கிட்டாள். “நாற்பது வயதுக்கு மேல்...” என்று இழுத்தபடி டாக்டர் ஹாவின் நிமிர்ந்து பார்த்தாள்.

பிறகு சிறிது கேரத்தில் நான் வீடு திரும்பினேன். “ஆமாம். அவள் யாரையோ காதலிக்கிறான். ஆனால் யார்...?”, என்று என் வாய் என்னை அறியாமலே முனுமுனுத்தது.



அத்தியாயம் 11

நாட்கள் பறந்து சென்றன. வரினைடாவின் நடத்தையிலும் பெரிய மாறுதல் ஏற்பட்டது. என்னால் அவருடைய மனதிலையை அறிந்து கொள்ள முடிய வில்லை.

ஒரு நாள் நான் அவள்வீட்டிற்குச் சென்றபொழுது, அவள் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து தன் முகத்தை மேஜைமேல் கவிழ்த்து வைத்துக்கொண் டிருந்தாள். நான் அருகில் சென்றதும் அவள் தன் தலையை நிமிர்த்தினால். அவருடைய முகம் முழுவதும் கண் ணீரால் நினைந்திருந்தது.

திடீரென்று அவள் தன் கையை நீட்டி. என் தலை மயிரைப் பிடித்து இழுத்தாள்.

“ஐயோ நோகிறதே!” என்றேன் நான்.

“ஆ! உனக்கு நோகிறதா? ஆனால் எனக்கு மட்டும் ஒன்றும் நோவு உண்டாகாது என்று நினைத்தாயாக்கும்!” என்றால் வரினைடா சுத்தலாக.

அவள் என் தலைமயிரைப் பிடித்து இழுத்த இழுப்பில் ஒரு மயிர்க்கற்றை அப்படியே அவருடைய கையோடு வந்துவிட்டது. “ஆ! என்ன காரியம் செய்து விட்டேன். ஐயோ பாலம்! ஆயினும் பாவரயில்லை. இந்த மயிர்க்கற்றையை நான் ஒரு தாயித்தில் போட்டு அடைத்து என் மார்பில் அணிந்து கொள்கிறேன். அதனால் உனக்கு ஏதாவது திருப்தி ஏற்படலாம் அல்லவா?” என்று கூறி அவள் அந்த மயிர்க்

கற்றையைத் தன் விரலில் சுற்றிக்கொண்டாள். அவருடைய கண்களில் இன்னும் கண்ணீர் துளித்துக் கொண்டு இருந்தது.

நான் மறுபடி எங்கள் வீட்டிற்குச் சென்றபொழுது அம்மா அப்பாவோடு ஏதோ சண்டை போட்டுக் கொண்டு இருப்பதுபோல் தெரிந்தது. அப்பா வழக்கம் போல் மௌனம் சாதித்தார். அம்மா பேசியது எனக்கு என்ன என்று விளங்கவில்லை.

சிறிது நேரம் கழித்து அம்மா என்னைத் தன் அறைக்குள் அழைத்து நான் விளைந்தா வீட்டிற்கு அடிக்கடி போய்க்கொண்டு இருப்பதைப்பற்றிக் கண்டித்தாள். விளைந்தாவைப்பற்றியும் ஏதோ இழிவாகப் பேசினாள். நான் அதற்கு ஒன்றும் பேசாமல் அம்மா வடைய கரத்தை முத்தமிட்டுவிட்டு என் அறைக்குள் போய்விட்டேன்.

விளைந்தாவடைய கண்ணீர் அப்படியே என்னை உலுக்கி எடுத்துவிட்டது. என்னால் ஒன்றும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. எனக்கும் அழ வேண்டும்போல் தோன்றியது. என்ன இருந்தும் நான் கிறு பையன்தானே!

என் மனம் தனிமையை நாடியது. எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பாழடந்த கட்டிடத்தின் உயரமான சுவரில் ஏறி உட்கார்ந்து கொண்டு யோசனையில் ஆழந்து விடுவது எனக்கு வழக்கமாகிவிட்டது. ஒரு நாள் மாலை அப்படி உட்கார்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென்று ஏதோ ஓர் இனிமையான வாசனை லேசாகக் காற்றில் மிதங்கு வந்து என்னைத் தாக்கியது. யாரோ என் அருகில் வருவது போன்ற ஓர் உணர்ச்சி என் புலன்களைக் கவர்ந்தது.

கேழே குனிந்து பார்த்தேன். வினைடா ஒரு சிலப்பு வர்ணக் குடையைப் பிடித்துக்கொண்டு ரோட்டில் வேகமாக நடந்து வந்துகொண் டிருந்தாள். என்னைக் கண்டதும் வின்று, தன் தொப்பியை நெற்றியின்மேல் தள்ளி விட்டுக் கொண்டு நிமிர்ந்து என்னை நோக்கினான்.

“என்ன, அந்த உயரத்தில் உட்காரங்துகொண்டு என்ன செய்கிறோய்? நீ ஏதோ பிரமாதமாக என்னைக் காதலிப்பதாகச் சொல்லிக்கொள்கிறோயே; எங்கே, அது உண்மையானால் இப்படியே கேழே குதி பார்க்கலாம்” என்றான்.


அவள் அப்படிக் கூறி முடித்தானோ இல்லையோ, நான் அப்படியே சுவரிலிருந்து கேழே பாய்ந்துவிட்டேன். ஒருவன் என்னை மேலிருந்து தள்ளிவிட்டால்கூட நான் அவ்வள்வு வேகமாகப் பாய்ந்திருக்க முடியாது. சுவரின் உயரம் பதினுன்கு அடி இருக்கும். என் கால்கள் நிலத்தில் பட்டவுடனே ஏற்பட்ட அதிர்ச்சியில் நான் கேழே சாய்ந்து விட்டேன். ஒரு கணம் எனக்கு ஸ்மரணை தப்பி விட்டது. மறபடி அறிவு தெளிந்து பார்க்கையில் வினைடா என் அருகில் உட்காரங்து, அங்கு ததும்பும் குரலில் ஏதோ கூறிக்கொண் டிருந்தாள்: “ஐயோ! தம்பி, உனக்கு எப்படித்தான் துணிவு வந்ததோ? நான் தான் பைத்தியக்காரி கூறிவிட்டேன் என்றால், உன் புத்தி எங்கே போயிற்று? நீ அப்படிச் செய்யலாமா? நான் உன்மேல் அன்பாய் இருக்கிறேன் என்று தெளிந்திருந்தும் — ஐயோ, எழுந்திரேன்...” அவளுடைய குரல் குயில் கூவுவதுபோல் இருந்தது.

அவளுடைய மார்பு என் அருகில் விம்மிக்கொண் டிருந்தது. அவளுடைய கரங்கள் என் தலையை வருடின. அவளுடைய மலர் போன்ற மிருதுவான அதரங்கள்

என் முகத்தை முத்தமிட்டுக்கொண் டிருந்தன. என் வரயிலும் முத்தம் இட்டன.....ஆ! என்ன இன்பம்!

என் கண்ணிமைகள் அசைவதைக் கண்டு அவள், “ம், எழுந்திரு; புழுதியில் கிடந்து புரஞ்சிருயே!” என்று கூறிக்கொண்டு எழுந்து நின்றாள். “என்ன பைத்தியக்காரத்தனம்! சத்த முட்டாள் நி. என்ன, உன் காலில் முட்கள் தைத்தவிட்டனவா? பாதகம் இல்லை. வீட்டுக்குப் போ. நானும் போகிறேன்....” என்றாள்.

அவள் போய்விட்டாள். நான் வீதியிலேயே உட்கார்ந்திருந்தேன். என் கால்கள் தள்ளாடின; தலை சுழன்றது. முட்கள் தைத்த வேதனை வேறே. முதுகு வலி எடுத்தது. ஆனால் நான் அந்தக் கணத்தில் அதுபவித்த இன்பக் கொள்ளையை என் வாழ்வில் பிறகு ஒரு நாளும் நான் அனுபவித்ததில்லை. அது என் உடல் நோயை மாற்றியது. எழுந்து கூத்தாடிக் கொக்கரித்தேன்...ஆம், நான் பதினாறு வயசுப் பையன்தானே!



அத்தியாயம் 12

முருங்காள் பகல் முழுவதும் என் இருதயம் காற்றுப் போல் லேசாக இருந்தது. என் சந்தோஷத்திற்கு அன்வே இல்லை. என்னுடைய முகத்தில் — விண்டாவி னுடைய அதரங்கள் முத்தமிட்ட என் முகத்தில் — இன்னும் இன்பம் சுரங்குகொண்டிருந்தது. அவள் குறிய வராத்தை ஒவ்வொன்றும் அப்படியே என் செவிகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. இந்த ஒப்புயர்வற்ற இன்பத்தை எனக்குக் கொடுத்ததற்காக என் விதியை வாழ்த்தினேன்; விதியிடம் எனக்குக் கொடுப்பதற்கு இதைவிடச் சிறந்த இன்பம் வேறு என்ன இருக்கிறது? இந்த ஒன்றூடன் திருப்தி அடைந்த, விதியை வேறு ஒன்றும் கேளாமல், ஒரு தனிமையான இடத்தில்போய் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டுச் செத்துப் போய்விடவேண்டும்போல் தோன்றியது.

மஹான், ஏதோ பெரிய தேவ ரகஸ்யத்தை மனத்துள் அடைத்துவைத்திருப்பவன்போல், அமைதியாகவும் சாந்தமாகவும் விண்டா வீட்டிற்குச் சென்றேன். நேற்றைச் சம்பவத்தைப்பற்றி அவளிடம் கேட்டுவிடவேண்டுமென்ற ஆவலினால் என் மனம் தடித்தது. என்னைக் கண்டதும் அவள் ஒன்றும் அறியாதவன்போல், என்னை வழக்கம்போல் பரிகாசம் செய்தாள். அவருடைய நடத்தையில் ஒரு மாறுதலும் காணப்படவில்லை. ஆனால் அவள் மனம் மட்டும்

எங்கோ தொலையில் சஞ்சரித்துக்கொண் இருப்பது போல் எனக்குப் பட்டது. நேற்றைச் சம்பவத்தைப் பற்றிப் பல்லைக் கடித்துக்கொண்டு அவளைக் கேட்டு விடலாமா என்று மறுபடி நினைத்தேன். ஆனால் எனக்குத் தைரியம் வரவில்லை. பேசாமல் போய் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டேன்.

அச்சமயம் பியெலெவ்சொரோவ் நாங்கள் இருந்த அறையின் உள்ளே நுழைந்தான்.

“நீ கூறியபடி ஒரு குதிரை தேடிப் பார்த்தேன். ஒன் றும் சரிப்படவில்லை. நேற்றுக்கூட ஒன் று பார்த்தேன். ஆனால் அதுவும் என் மனத்துக்குப் பிடிக்க வில்லை” என்று அவன் வினைடாவிடம் கூறினான்.

அவன், “ஏன்?”, என்றான்.

“உங்க்குக் குதிரைச் சவாரி செய்யக்கூடத் தெரியாதே; ஏதாவது நேர்ந்துவிட்டால்? உங்க்கு ஏன் திமிரென்று இந்த எண்ணைம்?”, என்றான் பியெலெவ் சொரோவ்.

“அதெல்லாம் உம்மை யாரையா கேட்டது? உம்மால் குதிரை கொண்டு வர முடியாவிட்டால் முடியா தென்று சொல்லிவிடுகிறதுதானே! நான் அடுத்த வீட்டு ஸ்ரீமான் பெட்ரோவிச்சிடம் (என் தகப்பனார்) ஒரு குதிரை கேட்டு வாங்கிக் கொள்கிறேன்.”

வினைடா என் தகப்பனார் பெயரை அங்களை வல்குவராகவும் நம்பிக்கையோடும் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


“அப்படியானால் நீ ஸ்ரீமான் பெட்ரோவிச்சோடு தான் குதிரைச் சவாரி செய்யப் போவாயாக்கும்!” என்றான் பியெலெவ்சொரோவ்.

“நான் யாரோடு போனால் உமக்கென்ன ?”

“சரி சரி, நான் நாளைக்கு எப்படியும் ஒரு சூதிரை கொண்டுவருகிறேன்.”

“ஆனால், ஏதாவது ஒரு கிழட்டுக் கோவேறு கழுத்தயைக் கொண்டு வந்துவிடாதீர். விளங்குகிறதா ?”

பியெலவல்சௌரோவ் போய்விட்டான். வலிஞ்சாவுக்கு அப்பரவின் சினேகம் எப்படிக் கிடைத்த தென்ற நான் அதிசயப்பட்டேன்.



பிரதிவீசம் நாகம் செய்யும் நான்

நான் ஒரு பொழுது கால்லை நான் நின்றே

பிரதிவீசம் நாகம் நான்

நான் நான் நான் நான் நான் நான்

பிரதிவீசம் நாகம் நான் நான் நான்

அத்தியாயம் 13

மஹான் அதிகாலையில் எழுந்து, கையில் ஒரு தடியையும் எடுத்துக்கொண்டு எங்கள் கிராம எல்லை யைக் கடக்கலானேன். கால் நடையிலேயே என்துயரத்தைப் போக்கிவிடலாம் என்று எனக்கு நினைப்பு. காலைப்பொழுது மிக ரம்மியமாக இருந்தது. இளஞ்சூரியனின் வெப்பமில்லாத வெயி லும், தென்றவின் சுகமும், மரங்களின் கலகல என்ற அசைவும் என்மனத்திற்கு ஆறாதல் கொடுத்தன.

காடுகளையும் சிறு சூன்றுகளையும் கடந்து நான் கெடுநேரமாக அலைந்துகொண் டிருந்தேன். அடிக்கடி என் மனத்தில் வரினைடாவின் நினைவு எழுந்தது. அவள் எனக்கு அளித்த முத்தங்களும், என் செனிகளில் அவள் கொட்டிய தேங்மொழிகளும், ஆ! அவைகளை நான் எப்பொழுதாவது மறந்துவிட முடியுமா? என் வீரத்தையும், துணிவையும், தியாக புத்தியையும் மேச்சி, அவள் என்னை முத்தமிட்டாள் என்று நினைக்கும் பொழுது எனக்குப் பாமானந்தமாக இருந்தது. அவள் என்னைக் காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை!

நான் அவளுக்காக என்னதான் செய்யமாட்டேன்? மற்றவர்கள் எல்லாரும், தாம்தாம் அது செய்வோம் இது செய்வோம் என்ற வாயினுற் கூறிக்கொள்வதோடு மட்டும் திருப்தி அடைந்து விடுவார்கள். ஆனால் நான்

அதைச் செய்கையில் காட்டி விட்டேன்! இது மட்டுமா? அவருக்காக என் உயிரையே விட்டுவிடத் தயாராக இருக்கேதன்.

வினைடாவைப் புகழ்ந்து என் மனத்திற்குள் பாடுக்கள் இயற்றிப் பார்த்தேன். ஆனால் எதுகை மோனை ஒன்றும் சரியாக வரவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.

மத்தியான்னம் பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது. இனி வீட்டுக்குப் போகவேண்டும். அம்மாவைவாரன். ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி அதன் கடுவில் இருந்த ஒற்றையடிப்பாதை வழியாக வீட்டை கோக்கிடக்கலானேன்.

என் மின்னல் குதிரைகள் வரும் சப்தம் கேட்டது. மின்று திரும்பிப் பார்த்தேன். அருகருகாக வந்த இரண்டு குதிரைகளில் அப்பாவும் வினைடாவும் சவாரி செய்துகொண்டு வந்தனர். அப்பா வினைடாவுடன் ஏதோ பேசிக்கொண்டும் புன்னகை செய்துகொண்டும் இருந்தார். வினைடா தலை குனிந்து மௌனமாக இருந்தான். அவருடைய முகம் வெளுத்திருந்தது. நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு நேரம் குதிரைச் சவாரி செய்த மின்பும் முகம் வெளுத்திருப்பதென்றால்!

அவர்களுக்குப் பின்னால் வெரு தூரத்தில், பியேலேவ்சொரோவு ஒரு கருப்புக் குதிரையில் வந்துகொண் டிருந்தான். நான் வழி விலகி நின்றேன். அப்பா தம் குதிரையை ஒரு பக்கமாகத் தட்டி விட்டு வினைடாவுக்கு அருகிலிருந்து விலகிக் கொண்டார். வினைடா தன் தலையை கிடிரத்து அப்பாவைப் பார்த்தான். பிறகு இருவரும் வேகமாகப் பரய்க்கு சென்றனர்.

நான் கடைசியாக வீட்டிற்குச் சென்றபொழுது
அப்பா சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் அறியாதவர் போல்
ஒரு பத்திரிகையை வெகு கிரத்தையோடு படித்துக்
கொண் டிருந்தார். அம்மா வேறு எங்கோ பராக்காக
இருந்தாள்.

பிரிமிடும் வீடு அப்படி என்னிட வாயு
ஏவெர் காகிலை இன்னிடம்பூ ம்பூக்காப்புக்கு வா
யப்படு பிரிமிடுவதைப் பார்த்திட்டு நீங்கே அப்படி
நிர்வீசு செய்து கொண்டிருந்தால் கால் காலாக
நிர்வீசு எடுக்கி காப்பிடுக்காப்புக்கு வாயு ஏவெர்



புதிய வாய்த் தொகை நீண்டாக இருக்கிறது. அதனால் போதுமான மத்திய நிலை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் நிலை என்று சொல்ல விரும்புகிறார்கள்.

அத்தியாயம் 14

அதன் பிறகு ஐந்தாறு நாட்களுக்கு விண்ணான் கணக்கில் பட்வே இல்லை. அவள் தன் அறைக்குள் வேயே அடைபட்டுக் கிடங்காள். ஆனால் அவருடைய ‘காதலர்கள்’ மட்டும் அவளைப் பார்க்க வராமல் இருந்து விடவில்லை.

ஒரு நாள் நான் டாக்டர் லூஷினை நெஸ்குச்னித் தோட்டத்தில் சந்தித்தேன். அன்றேரு நாள் எங்கள் இருவருக்கும் இடையில் நடந்த சம்பாஷணையின் விளைவாக எனக்கு அவர்பால் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் மட்டும் அதற்காக என்னிடம் பேசாமல் இருந்து விடவில்லை. அன்றம், அந்தத் தோட்டத்தில் உள்ள மரங்களையும் செடிகளையும் எனக்கு ஒவ்வொன்றுக்குக் காட்டி அவற்றின் குறைதிசயங்களைவிளக்கிக்கொண்டிருந்தார். திடூரென்ற அவர் தம்முடைய நெற்றியில் தம் கையால் அறைந்து கொண்டு, “ஐயோ, நான் மடையன்! இதுகாறம் நான் அவளை ஓர் அற்ப வண்ணுத்திப் பூச்சி என்றல்லவர் விணைத்துக்கொண்டிருந்தேன்! இப்பொழுதுதான் எனக்கு உண்மை விளங்குகிறது. ஆம், அவள் ஒரு பெருங் தியாகி. மற்றவர்கள் பொருட்டு ஏதாவது தியாகம் செய்வதே சிலருக்குப் பேரின்பம் பயப்பதாக இருக்கிறது” என்றார்.

“என்ன? நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே!” என்றேன் நான்.

“ஒன்றுமில்லை. நான் சொல்லமாட்டேன்” என்று கூறிவிட்டு டாக்டர் ஹுவின் மென்னியரகி விட்டார்.

வினைடா என்னை வெறுப்பதுபோல் எனக்குப் பட்டது. எனக்கு அது தீராத வேதனையைக் கொடுத்தது. நான் அவருக்கு என்ன தீங்கு செய்துவிட்டேன்? அவருடைய மனத்தில் ஏதோ ஒரு பெரிய குழப்பம், ஒரு மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஒரு நாள் நான் எங்கள் தோட்டத்தில் உட்கார்ந்து வினைடாவின் அறையின் ஜன்னலைக் கவனித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்றதும் அந்த ஜன்னல் திறக்கப்பட்டு வினைடா அதில் தோன்றினால் அவருடைய முகமும் கைகளும் வெளுத்திருந்தன கெடுநேரமாகத் தொலைவில் உள்ள எதையோ நிலைத்த கணக்கோடு பார்த்துக்கொண்டே நின்றீரன். அவள் அப்படிப் பார்த்ததை நான் முன் ஒருபொழுதும் கண்டதில்லை. திடுரென்று அவள் தன் கைகள் இரண்டையும் ஒன்றூக்கச் சேர்த்து, அவைகளால் தன் வாயையும் நெற்றியையும் தொட்டாள். பிறகு கலைந்திருந்த தன் கூந்தலை ஒதுக்கிக்கிட்டுக்கொண்டு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போல் தன் தலையை ஒரு தரம் அசைத்தாள். உடனே ஜன்னலையும் மூடிக்கொண்டாள்.

இது நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை வினைடா என்னைத் தோட்டத்தில் கண்டு, என்னைத் தன் அருகில் வரும்படி அழைத்தாள். அவருடைய கையில் ஒரு ரோஜா மலர் இருந்தது.

“இப்பொழுது உன் தேக சௌக்கியம் எப்படி இருக்கிறது?” என்று நான் கேட்டேன்.

“ஒன்றும் இல்லை. எல்லாம் இப்பொழுது சரிப் பட்டு விட்டது. என்? என்னிடத்தில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?”,

“ஆமாம், இப்பொழுது நீ முற்றம் மாறி விட்டாய்.”

“நான் உன்னைக் கொஞ்சம் கடுமையாக நடத்தி விட்டேன். வலோடியா, நீ அவற்றைப்பெல்லாம் பொருப்படுத்தக்கூடாது. என்னால் வேறு விதமாக நடக்க முடியவில்லை.”

“நான் உன்னை நேசிப்பது உனக்குப் பிடிக்கவில்லை; அவ்வளவுதானே?” என்று என் ஆத்திரத்தில் கொட்டி விட்டேன்.

“என்னை நீ நேசிக்கத்தான் வேண்டும். ஆனால் முன்போல் அல்ல.”

“பின் எப்படி?”

“நாம் சிநேகிதர்களாக, பிராண் சிநேகிதர்களாக இருப்போம். நான் சொல்வதைக் கொஞ்சம் கவன மாகக் கேள்: நான் உன்னைவிட எத்தனையோ வயது மூத்தவன். உண்மையில் நான் உனக்கு ஒரு சிற்றன்னை போல; இல்லை, ஓர் அக்கா போல இருக்கிறேன். ஆனால் நீ—”

“நீ என்னை ஒரு சிறு குழந்தைபோல் மதிக்கிறோய்; அல்லவா இ?”

“ஆம். ஓர் அருமையான குழந்தை. இன்று முதல் நீ என்னுடைய பாலசேவகன். உன் புது அந்தஸ்திற்கு அறிகுறியாக இதோ இந்த ரோஜாப்பூவை உன் கோட்டில் அணிகிறேன்; என் அன்மின் சின்னம் இது” என்று கூறி அவள் தன் கையில் இருந்த ரோஜாப்பூவை என் கோட்டில் செருகினான்.

“நீ முன்னர் எனக்கு வேறுவிதமான ‘அன்பின் சின்னங்களும் கொடுத்திருக்கிறோயே’ என்றேன் நான் குத்தலாக.

வினைடா என்னைக் கடைக்கண்ணால் பார்த்தாள். “ஆ! நீ இன்னும் அதை மறக்கவில்லை! ஆனால் இப்பொழுது நான் அதற்கும் தயார்” என்று கூறி என் நெற்றியில் ஒரு முத்தம் இட்டாள்.

அவன் போய் விட்டாள். “இவ்ஞக்கு இவ்வளவு இனிய சபாவும் எங்கிருந்து வந்தது ?” என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

ஆனால் என் மனத்தில் காதல்தீ மீண்டும் கொழுந்து விட்டு ஏரிந்தது — முன்னிலும் மும்மடங்காக !



அந்தியாயம் 15

ஏறுநான் மாலையி ஹம் வினைடா விட்டில் வழக்கம் போல் அவனுடைய ‘காதலர்கள்’ எல்லோரும் வங்கு சூடியிருந்தனர். வழக்கம் போல் வினையாட்டுக்களும் ஆரம்பமாயின. ஆனால் அவைகளில் முன்போல் ஸ்வாரஸ்யமும் சிரிப்பும் குதுகலமும் இல்லை. வினைடா விடம் சூடிகொண்டிருந்த அமைதி முழுதும் பரந்து வியாபித்திருப்பது போல் காணப்பட்டது. நான் வினைடாவுடைய பால சேவகன் என்ற முறையில் அவளருகில் உட்கார்ந்திருந்தேன்.

வினையாட்டில் தோல்வி யடைபவர், தாமாகவே ஒரு கதை புனைந்து கூறவேண்டும் என்று ஏற்பாடாயிற்ற. கதை சொல்வதுதான் தோல்வி அடைபவர் செலுத்த வேண்டிய ‘அபராதம்.’ முதலாவதாக பியெலெவ் சொரோவின் முறை வந்தது. அவன் தன் மனைவியைப் பற்றிக் கொலை, வியபிசாரம் முதலியன் கிரைந்த ஏதோ ‘உப்புப் புளி’ இல்லாத கதை ஒன்று கூறினான். அடுத்த தாக வினைடாவின் முறை வந்தது. அவன் குறையை அண்ணாந்து பார்த்தபடியே சிறிதுநேரம் யோசனை செய்த பிறகு தன் கதையை ஆரம்பித்தான்.

“ஒரு சிங்காரமான ஆரண்மனையின் நடுவில், போன், வெள்ளி, ரத்தினங்கள் முதலியவற்றில் உண்ணத்தாக அலங்கரிக்கப்பட்ட ஒரு மகா மண்டபம். அந்தத் தேசத்து ராஜகுமாரி ஒரு நாள் அந்த மண்ட

பத்திலே ஒரு பெரிய விருந்து நடத்தினான். அந்த விருந்துக்கு அழகு, வீரம், செல்வம் முதலியன நிறைந்த பல ராஜகுமாரர்களும் பிரபுக்களும் வந்திருந்தனர். அவர்கள் எல்லோரும் அந்த ராஜகுமாரியின் மேல் காதல் கொண்டிருந்தனர் — ”

“அந்த ராஜகுமாரி எப்படி இருந்தாள்?”, என்று கேட்டான் மாலேவல்ஸ்கி.

“அவள் உயரமாகவும் ஓய்யாரமான ஒரு பூங்கொடி போல வும் இருந்தாள்” என்றான் வினைடா.

நான் வினைடாவை நிமிர்ந்து பார்த்தேன். “ஆமாம், நீதான் அந்த ராஜகுமாரி” என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

“விளக்கைச் சுற்றி வட்டமிடும் விட்டில்பூச்சிகள் போல், அந்த இளைஞர்கள் எல்லோரும் ராஜகுமாரியைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தனர்” என்று வினைடா மற்படி தன் கதையை ஆரம்பித்தாள்; “ஆனால் அந்த ராஜகுமாரி அவர்கள் ஒருவரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அந்த மண்டபத்திற்கு அருகில் பலா மரங்களைக்கொண்ட இருளடைந்த பூங்கா ஒன்று இருந்தது. அதன் மேல் கவிந்துகொண்ட ஒருக்கும் கரிய வாளத்திலே நகூத்திரங்கள் கண்கிமிட்டிக்கொண்டிருந்தன. ராஜகுமாரி ஐன்னலில் நின்று அந்தப் பூங்காவை நோக்கினான். அந்த இருண்ட மரங்களின் மத்தியில் வெள்ளிமயமான நீருற்று ஒன்று ‘சல சல’ என்று பொங்கிக்கொண்டிருந்தது. ராஜகுமாரி அதைப்பார்த்த படி எண்ணலானாள்: ‘ஆ! இந்த இளைஞர்களிடத்தில் அழகு, ஆண்மை, செல்வம், குடிப்பிறப்பு எல்லாம் இருக்கின்றன. நான் காலால் இட்ட பணியை இவர்கள் தலையால் செய்து முடிக்கச் சித்தமாயிருக்கிறார்கள்;

எனக்காகத் தங்கள் உயிரைக்கூடத் தியாகம் செய்து விடுவார்கள். நான் இவர்களை என் சிறு விரலால் ஆட்டிவைக்கிறேன். ஆனால் அதோ அந்தப் பூங்காவில், சலசலக்கும் நிருந்தின் அருகே, என் காதலன், என் தலைவன், எனக்காகக் காத்துக்கொண் டிருக்கிறோன். அவனிடத்தில் செல்வமும் இல்லை, பதனியும் இல்லை. ஆனால் கட்டாயமாக நான் அவனைத் தேடிவருவேன் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு நிறைய இருக்கிறது. நினைத்தால், தென்றலுடன் மெல்ல ரகசியம் பேசும் அந்த இருண்ட மரங்களுக்குக் கிழே, சலசலக்கும் வெள்ளிய நிருந்தின் அருகே நான் அவனுடன் இனைந்து ஒன்றுகிணிடவேண்டும் என்ற நினைத்தால், என்னைத் தடை செய்யக்கூடிய சக்தி உலகில் என்ன இருக்கிறது? இந்த அற்புப் பொம்மைகளால் என்னைத் தடை செய்ய முடியுமா...?”, வினைடாதன் கதையைச் சடக்கென்று நிறுத்தினான்.

“இது நீ கற்பனை செய்த கதைதானு, அல்லது...” என்று மாலேவ்ஸ்கி கேட்டான்.

“நாங்களும் அந்த மண்டபத்தில் இருந்து, பூங்காவில் காத்திருக்கும் அந்த அதிருஷ்டசாலி யாரென்ற எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் என்ன செய்தி ருப்போம்?”, என்று கேட்டார் டாக்டர் ஹாவின்.

“கொஞ்சம் பொறுங்கள்; அதையும் நானே சொல்லிவிடுகிறேன்” என்று இடைமறித்தாள் வினைடா; “மியெலெவ்சோரோவ், நீர் அந்த அதிருஷ்டசாலியைச் சண்டைக்கு அழைத்திருப்பேர். மேய்தானேவு, நீர் அவனைப்பற்றி ஒரு வகைப்பாட்டு இயற்றியிருப்பேர். மாலேவ்ஸ்கிப் பிரடு, நீர் அவனுக்கு ஒரு நஞ்ச கலந்த ரோட்டியைக் கொடுத்திருப்பேர். டாக்டர் ஹாவின்,

நீங்கள் — உண்மையாக நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.”

“நான், மனம் ஒரு நிலையில் இல்லாத பொழுது விருந்து கொடுக்கக்கூடாது என்று அந்த ராஜ குமாரிக்குப் புத்திமதி கூறியிருப்பேன்” என்றாக்டர் ஹுவின்.

“விலாட்மீர், நீ ராஜசுகுமாரியின் பால சேவகன் என்ற முறையில் அவர்ணுடைய புடைவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு அவர்ணுடன் பூங்காவிற்குள் போயிருப்பாய்” என்றான் மாலேவ்ஸ்கி.

இதைக் கேட்டதும் என் முகம் கோபத்தினால் கிளங்குவிட்டது. வினைடா என்னைக் கையமர்த்தினிட்டு, கடுங்குகின்ற சூரியில் மாலேவ்ஸ்கியைப் பார்த்து, “உம்முடைய வார்த்தைகளில் விஷம் இருக்கிறது. விஷக் கிருமிகளுக்கு எங்கள் மத்தியில் இடமில்லை. ஆதலால் நீர் இப்பொழுதே இவ்விடத்தைவிட்டு அகன்றவிடவேண்டும்” என்றான்.

மாலேவ்ஸ்கி பெரிய கோழை. அவன் வினைடா விடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

பிறகு சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்து எல்லோரும் வீடு சென்றேம்.

எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. வினைடா கூறிய கதை என் மனத்தில் கலவரத்தை உண்டு பண்ணியது. அதுவெறும் கற்பனைக்கதையா, அல்லது அதில் ஏதாவது மறைபொருள் இருக்குமா? ஆனால் கதை சொல்லும் பொழுது வினைடாவின் முகத்தில் தோன்றிய ஆர்வக் குறிப்பு, நெஸ்குச்னித் தோட்டத்தில் டாக்டர் ஹுவின் என்னிடம் கூறிய புரியாத வார்த்தைகள், வினைடா என்னிடம் கடந்த சில நாட்களாக நடந்துகொண்ட விதம்

இவையெல்லாம் சேர்ந்து என் மூளையைக் குழப்பிவிட்டன. “இவனுடைய காதலன் யார்?” என்ற கேள்வி என்கண்களின்முன் பயங்கரமான அர்த்தத்தோடு தோன்றி நின்றது. தென்றலுடன் மெல்ல ரகசியம் பேசும் இருண்ட மரங்களின் கீழ், சலசலக்கும் ஸீரூற்றின் அருகில் காத் திருக்கும் அந்த அதிருஷ்டசாலி யார்..? அந்த அதிருஷ்டசாலி நானுக இருப்பதற்கு நான் எதை வேண்மொனலும் கொடுத்துவிடத் தயார். அந்தத் தோட்டம்! ஆமாம், தோட்டங்கான். அங்கேதான் —! கான் உடனே படுக்கையை விட்டு எழுந்து, என் உடைகளை அணிந்துகொண்டு தோட்டத்திற்குள் பிரவேசித்தேன்.

கன்னங் கறேல் என்ற இருளிலே மரங்கள் ஒல்கி அசைந்துகொண்டு நின்றன. காற்று மெல்லென வீசிற்று. நான் அந்தத் தோட்டம் முழுவதும் சுற்றித் திரிந்தேன். கடைசியாக அந்தக் கட்டை வேலியருகில் வந்ததும், அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டேன். ஒரு பெண்ணின் உருமை, திடீரென்று என்னைக் கடந்து வேகமாகச் செல்வது போல் தெரிந்தது: சுவாசத்தை அடக்கிக் கொண்டு இருளைப் பிளங்கு பார்த்தேன். அதென்ன? காலடிச் சப்தம்? அல்லது என் இருதயம் அடித்துக் கொள்ளும் சப்தமா? “யார் அங்கே?” என்றேன் மெதுவாக, ஈனஸ்வரத்தில். பதில் இல்லை. பிறகும் அந்த அரவம், யாரேனும் சிரிக்கிறார்களா?... அல்லது, இலைகளின் அசைவா? எனக்குப் பயமாக இருந்தது.... “யார் அங்கே?” என்றேன் மறபடியும். பதில் இல்லை.

திடீரென்று காற்றுப் பலமாக வீசியது. நடசத்திரப்பொறி ஒன்று வெடித்துப் பறந்தது. அதன் பிறகு எங்கும் ஆழ்ந்த நிச்சப்தம்.

என் உடல் நடுங்கியது. எங்கோ ஒரு ஜன்னல் மூடப்படுவது போல் கேட்டத.

கான் வீட்டுக்குப் போய் என் கட்டிலில் படுத்துக் கொண்டேன். காதலியைச் சந்திப்பதற் கென்றபோய், அவளைக் காணுமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய காதலன் மனம்போல் என் மனமும் ஏங்கியது.... காதலி கோரேருவனைக் கைப்பிழித்து விட்டான், கான்....? வெறும் கான்தான்!



அத்தியாயம் 16

இறு நாட்காலியில் மாலேவ்ஸ்கிப் பிரபு எங்கள் விட்டிற்கு வந்திருந்தான். அப்பாவுக்கு அவனைக் கண்டாலே பிடிப்பதில்லை. அம்மா மட்டும் அவனைக் கொஞ்சம் மரியாதையோடு நடத்தினான்.

என்னைக் கண்டதும் மாலேவ்ஸ்கிப் பிரபு, “ஏது, பால சேவகன் ராணியைக் கைவிட்டு விட்டாற்போல் தெரிகிறதே. பால சேவகன் என்றிருந்தால் ராணியை இரவு பகல் கண்ணயராமல் காக்க வேண்டுமெல்லவா?”, என்றான்.

“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்க வில்லையே!”, என்றேன்.

“ஏன், விளங்கும்படிதானே சொன்னேன்? பகலில் காலால் புரியாவிட்டாலும் பாதகமில்லை. இரவில்தான் மிக விழிப்பாக இருக்கவேண்டும், விளங்குகிறதா? தென்றலுடன் மெல்ல ரகசியம் பேசும் இருண்ட மரங்களின் கீழே, சலசலக்கும் வெள்ளிய நீரூற்றின் அருகே — ஞாபகம் இருக்கிறதா? அங்கேதான் நீ காலால் புரிய வேண்டும்....”

மாலேவ்ஸ்கி கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் விடும் தோய்ந்த பாணம் போல் என் இருதயத்தில் பாய்ந்தது. அவன் இயற்கையிலேயே வஞ்சக நெஞ்சம் படைத்தவன்; தரோகி. இருந்தும், அவன் கூறிய செய்தி எப்படியோ என் மனத்தைக் கிளறிவிட்டது.

இன்றிவு எப்படியும் தோட்டத்தில் காவல் புரிவது என்று நிச்சயம் செய்துகொண்டேன். யாராவது என்கண்ணில் பட்டால் —, பட்டுத்தான் பார்க்கட்டுமே! அந்தத் துரோகி யாராக இருந்தாலும் அவன்மேல் கோரமான பழி தீர்த்துக்கொள்வது என்றெல்லாம் ரிரதிக்ஞஞ செய்துகொண்டேன்.

இரவும் வந்தது; பன்னிரண்டு மணியும் அடித்தது. பகலில் தயார் செய்து வைத்திருந்த ஒரு கூரிய மடக்குக் கத்தியை எடுத்து என் இடுப்பில் செருகிக்கொண்டு, என் தலையையும் முகத்தையும் ஒரு கம்பளிப் போர்வையால் முடிக்கொண்டு தோட்டத்திற்குள் சென்றேன்.

தோட்டத்தின் ஒரு மூலையில் நின்ற ஒரு மரத்தின் கீழ்ப் போய் நின்றுகொண்டு என் காவலை ஆரம்பித்தேன். இரவு நிச்சப்தம் குடிகொண் டிருந்தது. மரங்களும் செடி கொடிகளும் அசைவது அரை இருளில் கண்ணுக்குப் புலப்பட்டது. என் இருதயம் வேகமாக அடித்துக்கொண் டிருந்தது. “யார் வரினும் வரட்டும். அவனை ஒரு கை பார்த்து விடுகிறேன்” என்று என் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டேன். ஆனால் என் மனத்தில் ஒரே ஓர் ஐயம் தோன்றியது. அந்தக் துரோகியை எப்படித் தாக்குவது? “யாரடா அவன்? அப்படியே நில! இல்லாவிட்டால் மரணம் நிச்சயம்” என்று அவனை முதலில் பயமுறத்துவதா? அல்லது ஒன்றம் பேசாமல் மெதுவாகப் பாய்ந்து அவனுடைய நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சிவிடுவதா?

கத்தியைக்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, வருவதை எதிர்பார்த்துக்கொண்டு நின்றேன். ஆனால் யாரும் வரவில்லை; ஒன்றம் சம்பவிக்கவில்லை. நோம் கழிந்துகொண்டே இருந்தது. அரை மணி, ஒரு மணி,

ஒன்றரை மணி..... என் ஆர்வமும் தணிந்துவிட்டது. ஆம், மாலேங்ஸ்கி என்னை எமாற்றிவிட்டான், என்னைக் கேவிசெம்துவிட்டான் என்று நினைத்தேன். நான் செய்வதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம் என்று எனக்குப் பட்டது. என்னைக் கேவி செய்வது போல், என் எமாற்றத்தக்க கண்டு நகைப்பதபோல், எங்கும் நிச்சப்தம் குடிகொண்டிருந்தது. எங்களுடைய நாம்கூட அசைவற்று ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தது.

எனக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. ஆகவே, அந்தப் பாழுடைந்த கட்டிடத்தின் அருகில் சென்று பார்த்தேன். அங்கே ஒன்றும் தென்படவில்லை. சுவர் மேல் ஏறி நின்று பார்த்தேன். அகன்ற சமவெளிப் பிரதேசம் என் முன் பரந்து கிடந்தது. அன்றெரு நான் நான் வினைடாவை அங்விடத்தில் சந்தித்தபொழுது நடந்த சம்பவம் என் ஞாபகத்திற்கு வந்தது.

திடுரென்று எங்கோ ஒரு கதவு திறப்பது போன்ற சப்தம் என் செவிகளில் விழுந்தது. சுவரி விருந்து கீழே இறங்கி நின்று உற்றுக் கேட்டேன். யாரோ தேரட்டத்தின் வழியே நான் இருந்த பக்கமாக வேகமாய் நடந்து வருவதுபோல் கேட்டது. “ஆ! கடைசியாக வந்து விட்டாயா, துரோகி! வா” என்று எனக்குள் கூறிக்கொண்டேன். பதறுகின்ற கைகளோடு, கத்தியை வெளியே எடுத்து, விரித்து, என் கையில் தயாராகப் பிடித்துக் கொண்டேன். எனக்குக் கோபம் ஒரு பக்கம். பயம் ஒரு பக்கம். என் ரோமங்கள் ருத்திட்டு நின்றன. காலடிகள் மிகச் சமீபத்தில் வந்து விட்டன. வருபவனை எதிர்ப்பதற்காக என் உடலை வளைத்துக் கொண்டு தயாராக நின்றேன். ஒரு மு. 5

மனிதனின் உருவம் என் கண்களுக்குப் புலப்பட்டது...
ஆ! கடவுளே! அது என் தங்கை!

நான் அவரை உடனே அறிந்து கொண்டு விட்டேன்.
தம் முகத்தையும் தலையையும் கம்பளிப் போர்வையால்
மூடி மறைத்திருந்தாலும், அவருடைய கால் நடையிலிருந்து அவர் என் தகப்பனார் என்று அறிந்து
கொண்டேன். அவர் என் ணைக் கவனிக்கவில்லை.
கொலைக்கும் தயராக நின்ற நான் அப்பாவைக்
கண்டதும், ஒரு பள்ளிக்கூடப் பையன்பேசல் பலம்
குன்றிச் செயலற்று நின்று விட்டேன்! என் கையில்
இருந்த கத்திகட நழுவிக் கிழே விழுந்துவிட்டது.
“அப்பா இச்சமயத்தில், இவ்விடத்தில் என்ன
செய்கிறார்?” என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதன்மேல் அங்கு நிற்பதற்கு எனக்குத் தைரியம்
உண்டாகவில்லை. விட்டை நோக்கி நடந்தேன். போகும்
வழியில் ஒரு தரம் நின்று வினைடாவின் அறை
ஜன்னலை நோக்கினேன். அப்பொழுததான் ஜன்னல்
கண்ணுடைய மறைத்து, ஒரு வெள்ளைத்திரை மெல்ல
மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது. ‘நடப்பது என்ன? என்று நஷன் என்னையே கேட்டுக்கொண்டேன்.

இது என்ன கனவா, நினைவா அல்லது
உண்மையாக நடந்த சம்பவமா? ஆயிரம் எண்ணங்களும்
சந்தேகங்களும் என் மனத்தில் வந்து குவிந்தன.
அவைகளுக்கு உருக் கொடுத்து ஆராய்ந்து பார்க்க
எனக்குத் தைரியம் ரூவில்லை.

அத்தியாயம் 17

காலையில் மிகுந்த தலைவலியுடன் எழுந்திருந்தேன். என் மனத்தில் முன் ஒரு பொழுதும் இல்லாத ஒரு வெறுமை, ஓர் ஏக்கம் குடிகொண் டிருந்தது. என்னுள்ளே மலர்ந்திருந்த ஏதோ ஒன்று உலர்ந்து சருகாய்விட்டது போல் இருந்தது.

சாப்பாட்டு மேஜையில் என் தகப்பனர் மழுக்கம் போல் அமைதியாகவும் சாங்தமாகவும் வீற்றிருந்தார். அவர் என்னேனுடே ஒன்றம் பேசவில்லை. நான் வினைடா விட்டிற்குப் போனேன். “அவளைக் கேட்பதனால் என்ன பிரயோஜனம்? அவருக்கும் எனக்கும் இடையில் இருந்த பந்தம் இன்றேயுடே அற்றப்போய்விட்டது” என்று என்னினேன்.

பன்னிரண்டு வயது விறைந்த வினைடாவுடைய தம்பி பிட்டர்ஸ்பர்க்கிலிருந்து லீவுக்கு வந்திருந்தான். வினைடா அவனை எனக்குப் பழக்கம் செய்துவைத்து என்னை அவனேனுடே சிநேகமாயிருக்கும்படி கேட்டுக் கொண்டாள். நானும் அவனை அழைத்துக்கொண்டு நெஸ்குச்னித் தோட்டத்திற்கு விளையாடச் சென்றேன். அவன் முகச்சாயல் வினைடாவினது பேரலவே இருந்தது. அவன்மேல் எனக்கு அன்பு ஏற்பட்டது. முதல் நாள் இரவு நான் கை நழுவ விட்ட கத்தியை அப்பொழுது தேடி எடுத்தேன். வினைடாவின் தம்பி அதைத் தனக்குக்

கொடுக்கும்படி கேட்டான். நான் அதை அவனுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் ஏதோ ஒர் இலையின் காம்பை வெட்டி ஒரு சூழலைப்போல் செய்து ஊதிக் கொண்டிருந்தான். நானும் சீட்டி அடித்தேன்.


அன்று மாலை நான் எங்கள் தோட்டத்தில் ஒரு மூலையில் மனம் வாடிப்போய் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது அங்கே வந்த விளைடா என் நிலையைக் கண்டதும், நான் வாடியிருப்பதற்குக் காரணம் யாது என்று கேட்டான். நான் அழுது விட்டேன். எவ்வளவு பிரயத்தனம் செய்தும் என் கண்ணீரை அடக்கமுடிய வில்லை. அவள் பதறிப்போனால்.

“ஐயோ, உனக்கு என்ன துயரம்? வாய்த்திறந்து சொல்லேன்” என்றார். நான் அப்பொழுதும் என் அழுகையை விடவில்லை. அவள் என் னுடைய கண்ணத்தில் முத்தமிட வந்தான். நான் என் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு, என் விம்மல்களுக்கிடையில், “எனக்கு எல்லாம் தெரியும்; என்னுடன் என் விளையாடினுய்து... என் காதல்தான் உனக்குத் தேவை வில்லையே....” என்றேன்.

“ஐயோ, நான்தான் குற்றவாளி. தெரியாமல் செய்துவிட்டேன். என் உள்ளத்தில் எவ்வளவு கெட்ட குணங்கள் குடிகொண்டிருக்கின்றன! நான் பாளி. ஆனால் நான் இப்பொழுது உன்னைப் பரிகாசம் செய்ய வில்லை. உண்மையாக, நான் உன்னை விரும்புகிறேன். ஏன், எதற்காக என்பதை நீ கனவில்கூட உணர மாட்டாய்.....ஆனால், ஏதோ தெரியுமென்றுயே, அது என்ன?” என்று விளைடா தன் கைகளைப் பிசைந்து கொண்டு கேட்டாள்.

அதற்கு நான் என்ன பதில் கூறமுடியும்? அவள் என்னைப் பார்த்தபடி நின்றாள். அவனுடைய கண்கள் என்னை அப்படியே விழுங்கிவிடுவன்போல் இருந்தன.

பிறகு நான் மெய்ம்மறந்து ஒடி ஆடி விளையாடி னேன். நான் அழுவில்லை; சிரித்தேன். ஆனால் என் சிரிப்பிலும் என் கண்கள் இரண்டொரு துளி கண் வீரைச் சிந்தின.



அத்தியாயம் 18

அடுத்த வாரம் எப்படிக் கழிந்தது என்பதைக் கற்றது வெகு சிரமமாகத் தோன்றுகிறது. ஒன்றே டொன்று மாறுபட்ட எண்ணங்களும் நினைவுகளும் கண்டமாருதம்போல் என் மனத்தில் சூழுறிப் புரண்டன. என் மன நிலையை ஆராய்ந்து பார்ப்பதற்கே எனக்குச் சக்தி இல்லை. ஒன்றையும் கவனியாமல் சிறு சூழுந்தை போல் சும்மா நாட்களைக் கடத்திக்கொண் டிருந்தேன். ஆனால் விளைடாவைப் பார்க்காமல் இருக்கவும் முடிய வில்லை. அவள் முன்னிலையில் நெருப்பில் பட்ட மெழுகு போல் உருகி எரிந்துகொண் டிருந்தேன். என்னை உருக்கி எரித்தது எந்த நெருப்பாக இருந்தால்தான் எனக்கென்ன? உருகுவதும் எரிவதும் எனக்கு இன்பமாக இருந்தன. அவளைவுதான் எனக்கு வேண்டியது. கான் என்னையே ஏமாற்றிக்கொண் டிருந்தேன். எனக்கு இனி வரப் போவதை உன்னிப் பார்ப்பதற்கே தைரியம் போதவில்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் நடந்த சம்பவம் கோடை இடி போல் என்னைத் திடுக்கிடச் செய்துவிட்டது.

அன்று நான் எங்கெல்லாமோ அலைந்துவிட்டுச் சாப்பாட்டு நேரத்திற்கு வீடுவந்து சேர்ந்தேன். அப்பா வீட்டில் இல்லை. அம்மா உடம்பு சௌக்கியமில்லை யென்று தன் அறையில் படுத்துக்கிடந்தாள். வீட்டில் ஒரே அழைத்தி. எங்களுடைய வேலையாட்களின் முகங்

களிலிருந்து, அன்று ஏதோ அசாத்தியமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்று ஊகித்துக்கொண்டேன்.

பிலிப் என்ற வேலைக்காரனை அழைத்து, “என்ன சங்கதி?” என்று கேட்டேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் ஏதோ பெருஞ் சண்டை நடந்ததாகவும், அதுத்த வீட்டு இளம் பெண்ணேடு ஏதேர துராகிருதமான சம்பந்தம் வைத்துக்கொண் டிருப்பதைக் குறித்து அவரைக் கடிந்துகொண்டதாகவும், அப்பாஅம்மாவின் வயதைக் குறித்து ஏதோ கேவியாய்ச் சொன்னதாகவும், அம்மா அழுததாகவும், இவையெல்லாவற்றிற்கும் காரணம் அம்மாவுக்கு அன்று யாரோ அனுப்பியிருந்த அநாமதேயக் கடிதந்தான்றும் பிலிப் கூறினான்.

“இதற்கு எல்லாம் ருச ஏதாவது இருந்ததா? அல்லது வெறும் ஊர் வம்புதானு?” என்று கேட்டேன்.

“என் இல்லாமல்? உங்கள் அப்பா இம்முறை மிகக் கவனமாகத்தான் நடந்து கொண்டார். ஆனால் வேலைக்காரர் உதவி வேண்டுமல்லவா? இவையெல்லாம் முறைக்கு முடியாத காரியங்கள். உங்கள் அம்மாவுக்கு எல்லாம் எப்படியோ தெரிந்துவிட்டன” என்றான் பிலிப்.

நான் பிலிப்பை அனுப்பிவிட்டு என் கட்டிலில் சாய்ந்தேன். நான் அழவில்லை, விம்மவில்லை, விக்கவில்லை, கவலைப்படவுமில்லை. இவையெல்லாம் எப்படி, எப்பொழுது நடந்தன என்ற ஆச்சரியப்படவுமில்லை; இவையெல்லாம் எனக்கு ஏன் தெரியாமற் போயின என்று நினைக்கவுமில்லை. என் தகப்பனுர் மேல் கோபங்கூடக் கொள்ளவில்லை; அவருடைய செய்கைக்காக நான் வெட்கப்படவுமில்லை. நான் அறிந்துகொண்ட தகவல்

என்னை அப்படியே திடுக்கிடச் செய்துவிட்டது. எல்லாம் முடிந்து விட்டது. என் இருதயத்திலே மலர்ந்த அழகிய மலர்கள் எல்லாம் வளியப் படுங்கிக் காலால் மிதிக்கப்பட்டு என்னைச் சுற்றிச் சிதறிக்கிடங்கள்.



அத்தியாயம் 19

மறநாள் என் தாய் நாங்கள் இருந்த வீட்டை விட்டு, மறபடி பட்டணத்தில் போய் இருக்கப் போவதாகத் தெரிவித்தாள். என் தகப்பனார் அவனிடம் வெகு நேரம் வாதாடிப் பார்த்தார். அவள் அசைய வில்லை. எப்படியும் அந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். அப்பாவும் அந்த ஏற்பாட்டிற்கு இணங்கவேண்டியவரானார்.

அன்றமாலை எங்கள் வீட்டிற்கு மாலேவ்ஸ்கிப் பிரடு வந்தான். எங்கள் வேலைக்காரன் முன்னிலை யிலேயே அப்பா அவனிடம், “சில நாட்களுக்கு முன்பு நீர் இங்கே வந்தபொழுது நான் உம்மை வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறியது ஞாபகம் இருக்கிறதா? அதைப் பொருட்படுத்தாமல் நீர் மறபடியும் வந்திருக்கிறீர். இனிமேல் நீர் இங்கு வந்தால், நான் கட்டாயமாக உம்மைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன். அதோடு, உம்முடைய அநாமதேயக் கடிதமும் எனக்குப் பிடிக்கவில்லை” என்றார்.

மாலேவ்ஸ்கி மறவார்த்தை பேசாமல், தலை கவிழ்ந்தபடி வெளியே கடந்துவிட்டான்.

மறநாள் எங்கள் வீடுமாற்றத்திற்கு வேண்டிய முஸ்திப்புகள் நடந்துகொண் டிருந்தன. அப்பாவின் வேண்டுகோளின்படி அம்மா எல்லாவற்றையும் அமைதியாகவே செய்துகொண் டிருந்தாள்.

எனக்கோ, இந்தக் கலவரங்கள் எல்லாம் முடிந்து என் மனம் எப்பொழுது சமாதானம் அடையும் என்று தோற்றியது. அன்று பகல் முழுவதும் பேய் பிடித்தவன் போல் அலைந்துகொண் டிருந்தேன்.....ஆனால் ஒர் எண்ணம் மட்டும் என் மனத்தை அறாத்துக்கொண் டிருந்தது. அப்பா கல்யாணமான மனிதர் என்பதும், அவரால் தன்னைச் சட்டப்படி கல்யாணம் செய்து கொள்ள முடியாததன்பதும் வினைடாவுக்கு நன்கு தெரியும். பியலெவ்சௌரோவைப் போன்ற ஒரு சுயேச்சையான வாலிபனை அவள் கல்யாணம் செய்து கொண் டிருக்கலாமே. அப்படி இருந்தும் இளமையும், அழகும், உயர் சூடுப் பிறப்பும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அவள் அப்பாவுடன் இப்படி..... எதற்காக அவள் இப்படித் தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ள வேணும்?....ஆகா, இதுதான் காதல், இதுதான் பக்தி, இதுதான் தியாகம் என்று நான் நினைத்தேன். டாக்டர் ஹாவினுடையவார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வந்தன: “சிலருக்குத் தியாகஞ் செய்வதே பேரின்பம் பயப்பதாகும்.”

அன்று மாலை வினைடா வீட்டிற்குப் போனேன். ஸாவியெக்கின் சீமாட்டி என்னைக் கண்டதும், “ஏது, நீங்கள் எல்லாம் இவ்விடத்தை விட்டுப் போகிறீர்களாமே! என் இந்த அவசரம்?” என்று கேட்டாள். நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். அவனுக்கு நடந்த சமாசாரம் ஒன்றுமே தெரியாது என்று ஊகித்துக்கொண்டேன்.

வினைடா என்னைக் கண்டதும், “எங்களை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்கு எவ்விதாகத் தோன்றுகிறதா, என்ன?” என்று கேட்டாள்.

“சீமாட்டி, நான் உன்னிடம் விடைபெற்றுக் கொள்ள வந்திருக்கிறேன். இனிமேல் நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமோ என்னவோ?....”

அவள் என்னைக் கூர்ந்து நோக்கினால். “நான் உன்னைச் சில வேளைகளில் துன்புறுத்தியிருக்கிறேன். அதையெல்லாம் மறந்துவிடு. அமாம், நீ என்னைப் பற்றிக் கேட்ட அபிப்பிராயம்கொண் டிருக்கிறுய் என்பது எனக்குத் தெரியும்....” என்றால்.

“நானு, சீமாட்டி? ஒருகாலும் இல்லை. என் உயிர் என் உடலைவிட்டுப் பிரியும் வரைக்கும் நான் உன்னை ஒரு தெய்வம் போலவே பாவிப்பேன்....”

வினைடா இதைக் கேட்டதும் என் அருகில் வந்து, என்னைக் கட்டி அணைத்துக்கொண்டு என் முகத்தில் ஆசை நிறைந்த ஒரு முத்தம் இட்டாள். ஆ! அந்த முத்தம் யாரை நினைத்துக்கொண்டு இட்டதோ? அந்த முத்தத்தினால் யாரிடம் விடை பெற்றுக்கொண்டாலோ....? எனக்கு அதைப்பற்றி என்ன? அந்த முத்தத்தின் இனிமையை ஆவலோடு அனுபவித்தேன். அந்த இனிமை இனித் திரும்பி வராது.

நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அவருடைய கடைசி முத்தம் என்னை அமரனாக்கி விட்டது.

பட்டணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக என் இருதயப்புண் ஆற ஆரம்பித்தது. ஆனால் என் தகப்பனுரிடத்தில் நான் வெறுப்போ கோபமோ கொள்ளவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவரிடத்தில் நான் கொண்டிருந்த மதிப்பு இன்னும் அதிகரித்தது. இந்தப் புதுமையை மனைத்துவ

நாற்புலவர்கள் வேண்டுமானால் ஆராய்ந்து விளங்கவைக்கட்டும்.

பட்டணத்தில் ஒரு நாள் டாக்டர் லூவினைக்கண்டேன். “ஆஹா, நீயா? நான் உன்னை நல்ல பழியாகப் பார்க்கப் போகிறேனே வென்று என்னி யிருந்தேன். உன்னுடைய காதல் பைத்தியம் எல்லா வற்றையும் மறந்து விட்டாயா? அதுதான் நல்லது. இப்பொழுது நீ ஓர் ஆண் மகனுகிணிடாய்” என்றார்.

நான் ஒரு பெருமூச்சு விட்டேன். லூவின் மீண்டும், “உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் சாதாரணமாக வாழுக்கிடைப்பது ஒரு பெரிய பாக்கியம். மனிதன் எப்பொழுதும் தன் மனத்தைக் கட்டி ஆளுவேண்டும். — சியெலவெசாரோவைப் பற்றி ஏதாவது கேள்விப் பட்டாயா?” என்றார்.

“இல்லை.”

“அவன் எங்கோ போய்த் தொலைந்து போனானும். அவனைப்பற்றி ஒரு தகவ னும் தெரியவில்லை. அவனுக்கும் காதல் பைத்தியம். கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டுமென்று அவனுக்குத் தெரியவில்லை. நீ ஏதோ தெய்வச் செயலாகத் தப்பி வந்து விட்டாய். இனிமேல் கவனமாக இரு. சரி, நான் போய் வருகிறேன்.”

நான் இனிமேல் வினைடாவைப் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் விதி வேறு விதமாக இருந்தது.

அத்தியாயம் 20

அப்பா தினமும் கொஞ்ச நேரம் குதிரைச்சவாரி செய்வது வழக்கம். அவரிடம் ஓர் அருமையான, ஆனால் மூர்க்கம் கொண்ட பெட்டைக் குதிரை இருந்தது. அதன் பெயர் ‘மின்சாரம்’.

ஒரு நாள் அப்பா குதிரைச் சவாரி செய்யப் புறப் படும்பொழுது நானும் அவரோடு செல்ல விரும்புவதாகக் கூறினேன். அன்று ஏதோ நல்ல குணமாக இருந்தபடியால் என் வேண்டுகோளுக்கு மாறு சொல்லாமல், “சரி” என்று ஒப்புக்கொண்டார். நான் என்னுடைய கருப்புக் குதிரையில் ஏறிக்கொண்டு புறப்பட்டேன்.

அப்பாவோ கைதேரங்த குதிரை வீரர். எனக்கு அவரைப் பின்பற்றிச் செல்வது சிரமமாகத்தான் இருந்தது. அவர் ஓடைகள், வேலிகள் முதலியவற்றைச் சிறிதம் அச்சமின்றிக் கடந்து சென்றார். நானும் அப்பாவிடம் கோழை என்று பெயர் வாங்குவதற்குப் பயந்து அவர் சென்ற வழியே சென்றுகொண்டிருந்தேன்.

கடைசியாக ஓர் ஆற்கிழாரமாகச் செல்லும் பொழுது ஓர் இடத்தில் அப்பா, தம் குதிரையையிட்டு இறங்கி, என்னையும் இறங்கும்படி செய்து தம் குதிரையின் கடிவாள வாரை என் கையில் கொடுத்துத் தாம் திரும்பி வரும்வரையும் அவ்விடத்திலேயே

இருக்கும்படி என்னிடம் கூறிவிட்டு, ஓர் ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சென்றார்.

அப்பாவின் குதிரை என்னை அதிக தூரம் தொங்காவு செய்தது. அது அடிக்கடி என் சாதுவான குதிரையின் வாலைக் கடிப்பதும், தொங்கிக் குதித்துக் கூத்தாடுவதுமாக இருந்தது. மழையும் தூற ஆரம் பித்தது. ஆனால் அப்பா திரும்பிவருவதாகக் காண வில்லை.

அச்சமயத்தில் யாரோ ஒரு மனிதன் அவ்விடம் வந்து சேர்ந்தான். அவன் என்னிடம் புகையிலை கேட்டான். நான் அவைச் சிறிதுநேரம் குதிரைகளைப் பிடித்துக்கொண் டிருக்கும்படி கூறிவிட்டு, அப்பா சென்ற ஒற்றையடிப் பாதை வழியாக நடந்தேன். கொஞ்ச தூரம் சென்று ஒரு மூலை திரும்பியதும் நான் அப்படியே நின்றுவிட்டேன். எனக்கு நாற்பது கஜ தூரத்தில் ஒரு சிறு வீட்டின் திறந்த ஜன்னவில் கையைச் சாய்த்தபடி அப்பா நின்றுகொண் டிருந்தார். ஜன்னல் அருகில் உட்கார்ந்திருந்த கருப்பு உடை தரித்த ஒரு பெண் நூடன் அப்பா பேசிக்கொண் டிருந்தார். அந்தப் பெண் வளிண்டா!

நான் கல்லாய்ச் சமைக்குவிட்டேன். என் பொறிகள் கலங்கின. நான் இதை ஒரு பொழுதும் எதிர்பார்த் திருக்கவில்லை. முதலில் அவ்விடத்தை விட்டு ஒடிவிடலாமா என்ற எனக்குத் தோன்றியது. தற்செயலாக அப்பா திரும்பிப் பார்த்துவிட்டால், என் கதி அதோகதிதான். ஆனால் ஏதோ ஓர் உணர்ச்சி — அது பொருமையுமல்ல, பயமும் அல்ல — ஏதோ ஒரு நூதனமான உணர்ச்சி என்னை அவ்விடத் திலேயே அசையாமல் நிற்க வைத்தது. நான் ஜன்னல்

அருகில் நடப்பதைக் கூர்ந்து கவனிக்கலானேன். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றம் உற்றக்கேட்டேன்.

அப்பா வினைடாவை ஏதோ ஒன்று செய்யும்படி கேட்பது போலவும் அவன் மறப்பது போலவும் தெரிந்தது. அவருடைய கவலை தோய்ந்த அழகிய முகத்தில், காதலும், பணிவும், ஏக்கழும் ஒருங்கே பிரதிபலித்தன. அவன் கீழே குனிந்தபடி புன்னகை செய்துகொண் டிருந்தாள். அப்பா தம் தலையில் இருந்த தொப்பியைச் சரிப்படுத்தி வைத்துக் கொண்டார். அக்தச் செய்கை அவருடைய ஆத்திரத்தைத் தெரிவித்தது. அவர், “என்னை விட்டுப் பிரிந்து இருப்பது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ?” என்றார்.

வினைடா நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு தன்கையை வெளியே நீட்டினான். திடீரென்று என்கண்ணே திரே ஓர் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. அப்பா தம் கையில் இருந்த சவுக்கை ஒங்கி வினைடாவின் கையில் பளீர் என்று அடித்தார். எனக்கு வாய்விட்டு அலறவேண்டும் போல் தோன்றியது. வினைடாவின் உடல் கடுங்கியது. ஒன்றம் பேசாமல் அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு மேதுவாக, தன் அடிபட்ட கையை உயர்த்தி அதிலிருந்த ரத்தம் கசியும் காய்த்தை முத்தமிட்டான். அப்பா உடனே தம் கையில் இருந்த சவுக்கைத் தூர வீசிவிட்டு, வேகமாகப் படிக்கட்டுகளில் ஏறி அந்த வீட்டிற்குள் ஓடினார். வினைடா தன் கைகளை விரித்துக் கொண்டு எழுந்து தலை குனிந்தபடி உள்ளே நகர்ந்தாள், அப்பாவை அணைத்துக் கொள்வது போல.....

நான் திகில்கொண்டு அவ்விடத்தை விட்டுக் குதிரைகள் நின்ற இடத்தை நோக்கி ஒடினேன். என்மனம் இருண்டு கிடந்தது. என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. அப்பாவுக்குச் சில வேளைகளில் இப்படி ரெளத்திராகாரமான கோபம் வருவதுண்டு என்பது எனக்குத் தெரியும். இருந்தும் நான் கண்ட காட்சி! — எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் வினைடாவின் முகத்தில் நான் கண்ட புன்சிரிப்பும், அவருடைய பார்வையும் என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டன. நான் ஒரு பொழுதும் அதை மறக்க முடியாது. நான் ஆற்றின் பிரவாகத்தைப் பார்த்தபடி வெறி பிடித்தவன் போல் நின்றேன். என் கண்களிலிருந்து பாய்ந்த கண்ணீரையும் நான் கவனிக்கவில்லை. ‘ஐயோ, அப்பா அவளை அடித்து விட்டார்.... அடித்து விட்டார்.... அடித்து விட்டார்’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

“அடே, என்ன செய்து கொண்டு நிற்கிறோய்? எங்கே என் குதிரை?” என்று கேட்டுக்கொண்டு அப்பா வந்தார். நான் ஒரு சூத்திரப்பாவைபோல் ‘மின்சார’த்தின் கடிவாளவாரை அவரிடம் கொடுத்தேன்.

அப்பா குதிரைமேல் பாய்ந்து ஏறினார். குதிரை மருண்டு தூன்னிப் பாய்ந்தது. ஆனால் அப்பா அதைச் சாதுரய்மாகச் சாந்தப்படுத்தினார். தம் கையால் குதிரையின் முதுகில் ஓங்கி அடித்தார். “ஆ! என்னிடம் சவுக்கு இல்லையே!” என்று மெதுவாக முனு முனுத்தார்.

எனக்கு அந்தச் சவுக்கைப்பற்றிய ஞாபகம் வந்ததும் என் உடல் நடுங்கியது. “அப்பா, சவுக்கை எங்கே போட்டுவிட்டார்கள்?” என்று கேட்டேன்.

அப்பா என் கேள்விக்கு ஒரு பதி லும் கூறுமல் தம் குதிரையைத் தட்டிவிட்டு முன் சென்றார். நானும் என் குதிரையைத் தட்டிவிட்டு, அவர் அருகில் சென்றேன். அவருடைய முகத்தை எப்படியும் ஒரு தரம் பார்த்து விடவேண்டுமென்று ஆவலாக இருந்தது.

“நான் உன்னை அதிக நேரம் காக்க வைத்ததற்காக என்மேல் கோபமா?” என்று அப்பா கேட்டார்.

“இல்லை, அப்பா; ஆனால் உங்கள் சவுக்கை எங்கே தொலைத்து விட்டார்கள்?” என்று மறுபடியும் கேட்டேன்.

அப்பா என்மேல் வேகமான ஒரு பார்வையைச் செலுத்தினார். “நான் அதை எங்கும் தொலைக்கவில்லை. அதை வேண்டுமென்றே வீசிவிட்டேன்” என்றார். அப்பா யோனையில் ஆழந்தார். அவருடைய தலை கவிழ்ந்தது. எங்கேரமும் கம்பீரமும் ஆண்மையும் குடிகொண்டிருந்த அவருடைய முகம், எவ்வளவு தூரம் கணிந்து அன்பையும், குழைவையும், இரக்கத்தையும் வெளியிடக்கூடுமென்பதை அப்பொழுதுதான் முதல் முதலாக உணர்ந்தேன்.

அப்பா தம் குதிரையை வேகமாகத் தட்டி விட்டார். நான் பின் தங்கிவிட்டேன்.

‘ஆகா! அதுதான் காதல்; அதுதான் பிரேமை. அடித்தது, காதலன் கையாக இருந்தாலும், சவுக்கடி நோவுண்டாக்காதா? கொஞ்சமும் கோபம் அடையாமல் அந்த அடியைச் சுகித்துக்கொண் டிருப்பதென்றால்!... உண்மையான அங்கு உண்டானால் எதையும் சுகித்துக் கொள்ளலாம். போலும்!....நான் வேறென்னவோ எல்லாம் கணவு கண்டேனே.....’ என்று அன்றிரவு என்று. 6

அதையில் இருந்துகொண்டு என்னினேன். அந்த மகத்தான் காதலின் முன் ஒப்பிட்டுப் பார்க்கும் போழுது என்னுடைய காதல் குழந்தை விளையாட்டுப் போல் தெரிந்தது. அது என்னைப் பயமுறுத்தியது. என்னைக் கவர்ந்தது. எனக்கு அதன் தன்மையை அளந்து அறியமுடியவில்லை.

மேற் கூறிய சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் பிட்டர்ஸ்பர்க் ஸர்வ கலாசாலையில் ஒரு மாணவனுக்குச் சேர்ந்துகொண்டேன். அம்மாவும் அப்பாவும் பிட்டர்ஸ்பர்க் நகரத்திற்குத் தங்கள் ஜாகையை மாற்றிக்கொண்டனர்.

நான் ஸர்வ கலாசாலையில் சேர்ந்து ஆறு மாதத்தில் அப்பா இறந்துவிட்டார். அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன் மாஸ்கோவிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அதனால் அவர் மிக்க மனக்குழப்பம் அடைந்ததாகவும், அவர் அம்மாவிடம் போய்க் கண்ணீர் சொரிந்து ஏதோ இரந்து கேட்டதாகவும் — ஆமாம், அப்பா கண்ணீர் சொரிந்தாராம்! — அம்மா மறுத்துவிட்டதாகவும் பின்னால் அறிந்தேன். அவர் இறந்த அன்று காலையில் எனக்குப் பிரெஞ்சுப் பாலையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்: “மகனே, பெண்ணின் காதலை அஞ்சி நட. அது அழுதம், அது விஷம்....” என்றெல்லாம் எழுதியிருந்தார்.

அவர் இறந்த பிறகு அம்மா மாஸ்கோவிற்குப் பெருங் தொகையாகப் பணம் அனுப்பினாள்.

அத்தியாயம் 21

நான்கு வருஷங்கள் ஒடி மறைந்தன. நான் ஸர்வ கலாசாலைப் படிப்பை முடித்துக் கொண்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை ஒரு நாடகக் கொட்டகையில் புலவன் மெய்தானேவைச் சந்தித்தேன். மெய்தானேவு இப்பொழுது அரசாங்க உத்தியோ கஸ்தன்; கல்யாணமும் ஆகியிருந்தது அவனுக்கு. யோக கேஷமங்கள் விசாரித்து முடிந்ததும் நாங்கள் பொது விஷயங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேசம். திடீரென்று அவன் என்னை, “உனக்குத் தெரியுமா? மதாம் டொல்ஸ்கி இப்பொழுது இங்கரில் இருக்கிறேன்” என்று கேட்டான்.

“யார் மதாம் டொல்ஸ்கி?” என்றேன் நான்.

“என்ன அதற்குள் மறந்து விட்டாயா? நம் எல்லோசையும் பைத்தியக்காரர்கள் ஆக்கினுளே, வினைடா அலெக்ஸாண்ட்ரோவ்னு அவன் தான். இப்பொழுது அவன் மதாம் டொல்ஸ்கியாக மாறி யிருக்கிறான். ஸ்ரீமான் டொல்ஸ்கி. பெரிய பணக்காரர். வினைடா அவரைக் கல்யாணம் செய்து கொண்டதால் இப்பொழுது சுகமாக இருக்கிறான். ஏதோ அவனுடைய அதிருஷ்டம். இல்லாவிட்டால் அவளைச் சூழ்ந்திருந்த கெட்ட பெயருக்கு ஒரு வரன் அகப்படுவதென்றால் லேசான காரியமா? அவனுடைய அழுகுக்கும் வல்லமைக்கும் உலகில் எல்லாம் சாத்தியமாகும். அவன் இப்பொழுது முன்னிலும் அதிக அழகாக இருக்கிறான். உன்னைக் கண்டால் சந்தோஷப்படுவான். ஒரு நாளைக்கு நீ அவளைப் போய்ப் பார்’ என்று கூறி

மெய்தானேவுள் எனக்கு வினைடா சூடியிருந்த வீட்டின் விலாசத்தைக் கொடுத்தான்.

என் மனத்தில் பழைய ஞாபகங்கள் தோன்றின. அடுத்த தினமே என் ‘முதற் காதலி’யைப் போய்ப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் அவசரமான அலுவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தபடியால், அந்த வாரம் முழுவதும் அவளைப் போய்ப் பார்ப்பதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. என்னுடைய போல்லாத வேளை, அடுத்த வாரங்கூட அதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.

கடைசியாக ஒரு நாள், வேகமாக அடித்துக் கொள்ளும் இருதயத்தோடு அவள் வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டு வாசலில் நின்ற காவற்காரனிடம் விசாரித்தபொழுது அவன், “மதாம் டொல்ஸ்கி நான்கு நாட்களுக்கு முன் பிரசவத்தில் திமிரென்று இறந்து போய்விட்டாள். ஸ்ரீமான் டொல்ஸ்கி பைத்தியம் கொண்டவர்போல்...” என்றபோது என் இருதயத்தில் வேல் பாய்ந்து போன்ற இருந்தது. ‘நான் கொஞ்சம் சிரத்தைகொண் டிருந்தால் அவளை உயிரோடு பார்த்திருக்கலாம். ஆனால் நான் பார்க்கவில்லை. இனி அவளை ஒரு பொழுதும் பார்க்கமுடியாது’ என்ற நினைவு என் மனத்தைப் பிடிக்கித் தின்றது. ‘ஆ! அவள் போய் விட்டாள். என் வாழ்விலிருந்து மறைந்து விட்டாள்’ என்று உன்மத்தம் கொண்டவன்போல் பிதற்றிக் கொண்டு வெளியே நடந்தேன்.

பழைய சம்பவங்கள் அப்படியே என் மனக்கண்முன் எழுந்து நின்ற என்னைச் சித்திரவதை செய்தன. இந்தக் கோரமான முடிவை எதிர் நோக்கித் தானே அந்தக் கண்ணி வினைடா, அப்படித் துடி

துடித்துக்கொண் டிருந்தாள். இதுதானு அவருடைய வேகமான, ஜோதிமயமான இள வாழ்வின் புதிருக்கு விடை? அவருடைய திவ்வியமான உருவும் அப்படியே என் மனத்திரையில் தோன்றியது. அந்த அழகிய ஆழமான கண்கள், சுருண்ட கூந்தல், கொடிபோல் துவரும் இடை இவையெல்லாம் இப்பொழுது எங்கே? எல்லாம் இப்பொழுது சுவக்குழியின் ஆழமான இருளிலே விரைத்துப் போய் மங்கிக் கிடக்கின்றன. ஒரு வேளை தன் மரணத்திலும் என் தகப்பனுரைத் தேடினாலோ? அவரை விட்டு அவளால் இக்கொடிய வாழ்வைத் தனியே சுகித்துக்கொண் டிருக்க முடியவில்லை போலும்!

இளமை! ஓ இளமையே! உனக்கு அச்சம் என்பது இல்லையா? நீ ஒன்றையும் பொருட் படுத்தமாட்டாய்! உலகத்திலுள்ள சகல செல்வங்களுக்கும் அதிபதி நீ! துயரமும் ஏக்கமும் உன்னை வருத்துவதில்லை. அவை உனக்கு மகிழ்ச்சியையே கொடுக்கின்றன. நீ கொண் டிருக்கும் காவத்திற்கும் ஓர் அளவில்லை. அதனால் உன் காட்கள் ஒவ்வொன்றைக் கேட்கின்றது மறைந்து போவது கூட உனக்குத் தெரிய தில்லை. உன் சம்பத்து எல்லாம் உருகி அற்றப் போகின்றது; தீயில் பட்ட மெழுகு போலவும் வெயிலில் பட்ட பனிக்கட்டி போலவும் உருகுகின்றது.

ஒரு வேளை, வருங்காலத்தைப்பற்றி யோசிக்காமல், நிகழ்காலத்தையே நிலையுள்ளதாக மதித்து, எல்லாம் உன் வல்லமைக்குள் அடங்கியதுதான் என்று காலம் கொண்டு உன் செல்வம் அனைத்தையும் காற்றிலே அள்ளித் தூற்றும் உன் கவலையற்ற மனப்பான்மை ஒன்றில்தான் உன் பெருமை தங்கியிருக்கிறது போலும்!

வினைடா இறந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் நான் ஒரு கிழவியின் வீட்டிற்குப் போயிருக்கேதன். அந்தக் கிழவி வறுமையிலும் பினியிலும் தனிமையிலும் பல காலமாகக் கிடங்கு அழுங்கியவள். அவளுடைய வாழ்வு பெரிய கண்ணராவியாக இருந்தது. ஆமாம், அவளுக்குச் சாந்தியளிக்கும் மரணத்தை அவள் சங்கேதாஷமாக வரவேற்பாள் என்று நான் நினைத்திருக்கேதன். ஆனால் உண்மையாக மரண தேவன் அவளை நெருங்கிய பொழுது, அவள் தனக்கு இன்னும் ஆயுள் கொடுக்கவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தி தாள். கடைசியாக அவளுடைய புலன்கள் ஒடுங்கி அறிவு தேய்ந்தமிறங்கூட அவளுடைய முகம் பயத்தையும் கோரத்தையும் எடுத்துக் காட்டியது! இந்தக் கிழவிக்கே உயிர் வாழ்வதில் இவ்வளவு ஆசையென்றால், தன் இளமையின் முழு மலர்ச்சியில் போய் விட்ட என் வினைடாவக்கு — ! ‘வினைடாவின் ஆண்மாசாந்தியடையட்டும். அவளுடைய பாபங்கள் மன்னிப்புப் பெற்றும்’ என்று ஆண்டவளை வேண்டிக்கொண்டேன். அவளுக்காக மட்டும் அல்ல, என் தகப்பனாருக்காகவும் எனக்காகவும் நான் ஆண்டவளை நோக்கிப் பிரார்த்தித்தேன்.

இதை ஏழுதுகின்ற இக்கணத்தில் நான் கிழவனைக் கிருக்கிறேன். என் இளமை எப்பொழுதோ போய்விட்டது. காலை, மத்தியாண்ம் எல்லாம் முடிந்து என் வாழ்வு இப்பொழுது அஸ்தமனத்திற்கு வந்து விட்டது. ஆனால் இப்பொழுதும் என் இளைய இருதயத்திலே பூத்த அந்த ‘முதற் காதல்’ எனக்கு இனிமையையும் புதுமையையும் கொடுக்கிறது. அதை நான் எப்படி மறக்கமுடியும்?

முற்றிற்று



முதற் காதல்

வினைடா இ எ வ ய து
மங்கை. அவனுடைய எழிலில்
இரு பிரபு. ஒரு கவிஞர், ஒரு
வாலிபன் மூவரும் ஈடுபடுகி
ரூர்கள். மூவரையும் அவன்
விளையாட்டுப் பொம்மை
போலவே கருதுகிறார்கள். அவர்
கள் ஓவ்வொருவரும், வினைடா
தன்கையே காதலிப்பதாகப்
பிரம்ம கொள்கிறார்கள்.
விலாட்மீர் என்னும் வானிப
ணிடம் வினைடா நெருங்கிப்
பழகுகிறார்கள். தன் மேல்
மோகம் கொண்டிருப்ப
தாகவே விலாட்மீரும் எண்ணி
சுருகுகிறார்கள். ஆனால் விலாட்
மீரின் தந்தை பெட்ரோவிச்
சையே வினைடா காதலிக்கிறார்கள்.
பரம ரகசியமாக
இருந்த இந்த விஷயம் மெல்ல
வெளியாகிறது. மிகவும் ரஸ
மாகவும் மனத்தத்துவ அடிப்
படையில் விறுவிறுப்பாகவும்
கதை செல்லுகிறது. நாவனின்
முடிவு நம்மையே சூலுக்கிறுகிறது. உலகப் புகழ்
பெற்ற நாவல் இது.

சிறு கதைக் தொகுதிகள்

சாமுண்டியின் சாபம் ‘மாயாலி’ ரூ. 2-8-0

மனத்தைக் கல்வும் இனிய நீண்ட சிறுகதைகள். படிப்பவர் இதயத்தை விட்டு என்றும் அகலராத வகையில் அமைந்திருக்கின்றன. மனத்தத்துவம், சம்பவங்களின் அமைப்பு, குணசித்திரம் அனைத்தும் அற்புதமாக இனைந்திருக்கின்றன.

வெள்ளிக்கிழமை: கி. ரா. ரூ. 2-0-0

சரளமும் விறுவிறப்பும் கலந்த கடையில் புதுப் புதுக் கருத்துக்களைத் தெளிவாக அமைத்து எழுதிய அருமையான சிறுகதைகளின் தொகுதி. கலைச் சுவையுடன் படிப்பவர் சிந்தனையைத் தூண்டுகின்றன.

குங்குமச் சீமிழ்: ஆர்வி ரூ. 2-0-0

இன்பமான சுவையும் தெளிவும் நிறைக்க கடையில் எண்ணச் சமூலையும் வாழுக்கைப் பிரச்சினையும் குழுத்துத் தீட்டிய வர்ணச் சித்திரங்கள் போன்ற மனிமனியான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை; ஒவ்வொரு ருசி.

கொட்டு மேளம்: தி. ஜானகிராமன் ரூ. 2-0-0

ஒவ்வொரு கதையும் ஒவ்வொர் அரிய வாழுக்கைப் பிரச்சினைக்கு விடையாக அமைந்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு கதையிலும் புதுப் புதுக் கற்பளைகளும் கடையில் துள்ளும் ஜீவனும் சுவையை ஊட்டுகின்றன. சுவிப்புத் தட்டாத இனிய கதைகள்.

கலையகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை-4.